


பாம்மைக் குடித்தனம்

நாரவே நாட்டு நாடக கலீஞ்சிரர்
 தெரன்றிக் குப்பன் இயற்றியதை
 சிதாலக்ஷ்மி அம்மாள்
 செச்துப் பழக்க வழக்கங்களுக் கேற்றபடி
 தமிழில் அமைத்தெழுதியது

1315 ம 31.3.54



சிதாலக்ஷ்மி அம்மாள்

“கத்திர விலாஸ்,” எட்வர்டு எல்யட் ரோடு,

மயிலாப்பூர்-சென்னை

0—3—0]

1925

[காபிளை]

வேண்டுகின்றனர். இந்தக் கிளர்ச்சி, மேல் நாடுகளிற் போல இந் நாட்டு ஸ்திரீகளுக்குள் இன்னும் அவ்வளவு மிகுந்து காண வில்லை யெனினும், சிறிது வில்லை என்று சொல்ல ஒண்டது. எனது நண்பர் ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணியப் பூயரின் பத்தினியார், ஸ்ரீமதி சீதாலக்ஷ்மியம்மாள், இந்த நாடகத்தை ஆங்கிலத்திலிருந்து (Doll's House) தமிழில் அமைத் தெழுகியிருப்பதே இதற்குச் சான்றாகும். விரிவஞ்சி நாடகத்தின் பெரும் பகுதி கதைப்போக்கில் உழுதப்பட்டிருப்பினும், இப்பெண் எடுத்துக்கொண்ட விஷயமும், அவர் கருத்தும் தெளிவாய் விளங்குகின்றன; தமிழ் நடையும், மூலத்திற் கேற்க முறுக்காய்ச் செவ்விதாய் அமைந்திருக்கின்றது. தமிழ் நாட்டுப் பெண்மணிகளும் பிறரும், தம்மில் ஒரு சகோதரி எழுதி யுதவிய இந் நாலை உகர்து படித்து, சிந்திக்கக் கடவர்; தவிர, இதைப்போன்ற வேறு சில நால்களையும், ஆங்கிலம் அறியாத் தமிழ் மக்களுக்கு, இவ்வாசிரியர் மொழிபெயர்த் துதவுமாறு, ஊக்கமனிப்ப ரெண்று உம்புகிறேன்.

அ. மாதவையார்

பொம்மைக் குடித்தனம்.

துராபுரி என்னும் பட்டணத்திலே, ஹெமநுத் என்னும் பெயரையுடைய காச்சீர தேசத்துப் பிராமண ரொருவர் வசிக்துவந்தார், அவர் வியாபாரத் தொழி லினல் மிக்க தனவந்தாகி, அவ்வூரில் மிகுந்த கெளரதை வாய்ந்தவருள் ஒருவராக இருந்தார். அவருக்கு, கமலா பாய் என்னும் பெயரையுடைய ஒரேயெராறு மகள் இருந்தாள். அவளை மிகவும் அன்பு பாராட்டி, அருமையாக வளர்த்துவந்தார். அவளும் நாளொரு மேனியும் பொழுது தொரு வண்ணமுமாய் வளர்ந்து, பதினைந்து வயதுள்ள பாலகுமாரி யானாள். இதைக் கண்ணுற்ற பிதா, தன் பெண்ணுக் கேற்ற வரன் கிடைக்கவேண்டுமே யென்று கவுலைப்பட்டு, விசாரித்துக்கொண்டிருந்தார்.

இச்சமயத்தில் ஹெமநுதுக்கு வியாபாரத்தில் மிகுந்த நஸ்தம் வரும்போலிருந்தது. அதினால் அவர் எண்ணிய தாவது:— ‘உமக்கோ பெரிய திருவிய நஸ்தம் வருமென்ற தோன்றுகிறது. இது பகிரங்கமாய் வளரியில் வருமுன், நம் அருமை மகனும், ஏக புத்திரியுமான கமலாவின் விவாதத்தை மிகச் சிறப்பாக நடத்திகிட வேண்டும்.’ இப்படித் தீர்மானித்து, வியாகலத்தை ஒருவாறு மனதில் அடக்கிக்கொண்டு, பெண்ணுக் கேற்ற வரனைத்தேட முயன்றார்.

தேடும்பொழுது, பாடலீபுரத்தில் சில வரங்கள் இருப் பதகக் கேள்விப்பட்டு, அவ்வூருக்குப் போனார். அவ்வூரில்

ஒரு பாங்கிலில் உதவி மாண்ணா யிருந்த கோகுலசங்கத் எண்பவதுடைய மனையில் இருந்துபோய் விட்டதால், அவன் மறுவிவாகம் செய்துகொள்ளப் போவதாகக் கேள்விப்பத்தார். உடனே, ஹெமானுத், அந்த கோகுலசங்கதினுடைய வீட்டிற்குப் போனார். அவரைக்கண்டதும், கோகுலசங்கத் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றிருந்து. அவதுடைய வணக்கத்தையும், மரியாதைகளையும், குணங்களையும் கண்டு, ஹெமானுத், பின்வருமாறு எண்ணலானார். ‘இவதுக்கோவது இருபத்தெட்டே ஆகிறது. தகுந்த உத்தியோகத்திலிருக்கிறுன். முதல் தாரத்தினிடம் ஒரு குழுத்தைக்கூடப் பிறக்க வில்லை; கண்ணுக்கு லக்ஷணமாயிருக்கிறான்; ஆகையால் என் அருமை மகளை இவனுக்கே கொடுத்துவிடலாம். இரண்டாங் தாரமா யிருந்தாலென்ன? கமலா யாதெரு குறையு மில்லாமல் சொக்கியா யிருப்பாள்.’ இவ்வாறு தன்மனது திருப்தியானதினால், கோகுலசங்கதினிடம் தன் பெண்ணைப்பற்றிப் பிரஸ்தாபித்தார்.

அதற்கு கோகுலசங்கத் சம்மதித்து, ‘நன் உம்முடன் புறப்பட்டுவந்து பெண்ணைப் பார்க்கிறேன். பிறகு விவாதத்தை நடத்தினிடலாம்’ என்று சொல்லி, ஹெமானுத் கடவே மதுராபுரிக்குப் புறப்பட்டுவிட்டான். இருவரும் மதுராபுரி போய்ச் சேர்ந்தார்கள். பெண்ணைப்பார்த்ததும், கோகுலசங்கதிற்கு சிரம்பவும் திருப்தியாய் விட்டது.

மலாவுக்கு, பாட்டு, படிப்பு முதலியலை தெரியும். பார்வைக்கு மிகுந்த வனப்பை யுடையவளாய், சகல ஸக்ஷாக்னாம் பொருந்தியவளாய், பார்ப்பவர்க் கள்ளேராரும் இவனே அதிருபவதி என்று சொல்லும்படி யிருந்தான். இவைகளை வெல்லாம் கண்டதும், கோகுலசங்கத், மனதில் மிகுந்த களிப்புற்று, அடுத்த முகர்த்தத்திலேயே விடா

போம்மைக் குடித்தனம்

5

ஏதை எடத்திவிடவேண்டு மென்ற ஹேமானுடைம் எந்பாடு செய்துவொண்டு, அர் சென்றூன்.

அடுத்த முக்குத்தத்தில், கோருல்சுந்தகும் கமலா பாய்க்கும் மிகவும் சிறப்பாக விவரக் கடங்கிறைபது. அந்த நேசத்து வழக்கப்படி, கோருல்சுந்த, விவாகமானதும் கமலா பாய்யும் கூட அழைக்குத்தகொண்டு, பாடலிபுரம் போய்க் கேள்க்கான். பிறகு சில நாட்களுக்கெல்லாம் ஹேமானு துக்குப் பலவித்ததிலும் திரவிய கஷ்டம் வந்துவிட்டமை, அர் முழுதும் தெரிந்துவிட்டது. ஹேமானுதோ, அவ்வளவு பெரிய பொருள்கஷ்டம் ஏற்பட்டுவிட்டதால், அதே ஏக்கமாய் மனம்நொந்து மயங்கி, ஒன்றும் தோன்றுவதாய், ஏக்கமுற்று நாளுக்குநாள் உடம்பு மெளிக்குபோய்க் கொண்டே விருந்தார்.

கமலாபாய், தன் பர்த்தாவின் மனதுக் கிபெஞ்சவாறு எடுத்துவந்தாள்; இருவரும் மனமொத்து, மிகுந்த குதுகைத்துடன் இல்லற சுதாதி விருந்தார்கள்.

இப்படி விருக்கையில், நாட்கள், வாரங்கள், மாதங்களைக், வருஷங்களைக் கணக்காக விட்டன. விவாக முடிந்து எட்டு, ஒன்பது வருஷங்களைக், மூன்று குழக்கைகளும் பிறந்து விட்டன. இப்படி இவர்கள் வாழ்ந்துவரும் நாளில், கோருல்சுந்தகு உக்ரமான ஜாரம் வந்துவிட்டது. உடனே கமலாபாய், பசுபாப்போடு அவ்லூரில் பெரிய வைத்திய சிபுணரைக் கூப்பிட்டு வைத்தியம் செய்தாள். அந்த வைத்திய சிபுணர், மிகுந்த வெனத்தோடும் அக்கறையோடும் சிகிச்சை செய்தார். கோருல்சுந்தகு அந்த ஜார சோய் அடுத்ததித்து வர்த்தினால், அந்த வைத்தியசிபுணர், மூன்றாமலம் விடாமல், தினத்திற்கு இரண்டு மூன்று முறை வருவதும், அவருக்குத் தகுஞ்சவாறு சிகிச்சை செய்வதமாக விருந்தார்.

4 பொம்மைக் குடித்தனம்

கமலாபாயின் ஒத்தாகசக்கு வீட்டில் பெரியவர்கள் ஒருவரும் இல்லாததினாலும், தன் புருஷதே நாபஜ்வரத் தால் வாழைப்பட்டுக்கொண்டு படுக்கையிலேயே இருந்ததி ஆலும், டாக்டர் சொல்லுவதைத் தானே கவனித்து, மருந்து, உண்டி முதலியவைகள் என்னென்ன விதம் கொடுக்கவேண்டுமோ, அவ்வளவிதமாக மிகுந்த ஜாக்ரதை போடு செவ்வனே கொடுத்துக்கொண்டு வந்தாள்.

இது சிற்க, கோகுல்சங்கிற்கு வைத்தியம்செய்த டாக்டரைப்பற்றிச் சிறிது சொல்லுவோம்.

இந்த டாக்டர் சசீந்திரர், சிறுவதில் ஆதரிப்பா ரின்றி, அனுதைச் சிறுவனுமிருந்தவர்; ஆனால், மிகுந்த சுறுசுறுப்பும், புத்திக் கூர்மை யுள்ளவராயு மிகுந்தார். கமலாபாயின் பிதாவான் ஹெமானுக் இதைகண்டு, இப்பையணைப் படிக்க வைத்தால் நன்றாக முன்னுக்கு வருவா என்று, அப்பைய ணைக் கூட்டிக்கொண்டு வந்து, ஊன், உடை, முதலியன அளித்துப் படிக்கவைத்தார். இவரும் எல்லாவற்றிலும் முதன்மையாகத் தேறிக்கொண்டு வந்தார்.

ஹெமானுதுக்குப் பணங்கூடம் வந்ததும், சசீந்திரர், வைத்தியகளாகவிலில் உபகாரச்சம்பளம் பெற்றுக்கொண்டு படித்து, அதிலும் முதன்மையாகத் தேறி, பாடலீபுரத்திலேயே பெரிய டாக்டர் ஆகி, இருபத்தெட்டு வயதிற்குள் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தார். இவ்வளவு பிரசித்தி பெற்று, எல்ல வரும்படி வந்துகொண்டு, யெளவன தசையிலிருந்தும், இவர் இன்னும் விவாகம் செய்துகொள்ளாமலே யிருந்தார். ஏனெனில், இந்த டாக்டர் சசீந்திரரைக் கமலாபாயின் கடப்பனுரான் ஹெமானுத் சிறுவதில் ஆதரித்து வந்தா ரென்றுமூன்னமே கறியிருக்கிறோமல்லவா; அந்தச் சமயத்தில், அடிக்கடி கமலாபாயைச் சுக்தித்ததால், அவன் மேல் ஆசைகொண்டு, ‘நான் எப்படியாவது சிரமப்பட்டு,

பொம்மைக் குடித்தனம்

5

நன்றாகப்படித்து முன்னுக்கு வந்தால், கமலாபாஸையெப் பணம்புரியலாம்.' என்று சிலைத்து மனக்கோட்டை உட்டுத் தொண்டு, நன்றாகப் படித்து, எல்லா வகுப்புகளிலும் முதன்மையாகத் தேறிக்கொண்டு வந்தார். தானென்னிய படி படிப்புக்களில் முதன்மையாக இருந்தும், பின்னால் எண்ணிய எண்ணாம், (அதாவது, கமலாபாஸை மணம்புரி வது) சிறைவேறுத்தினால், எல்லாவற்றிலும் ஒரு வித வெறுப்பையடைந்து, இனிமேல் வேறு ஒரு பெண்ணையும் மணம்புரிவ தில்லை பெண்று தீர்மானித்துக்கொண்டு, ஒன்றி ஆம் ஆசைக்கவ்யாமல், சிராசைதாரனுக விருந்தார். அப்படி இருந்தா ரெண்றாலும், கமலாபாஸின்மேல் கொண்ட ஆசையை மறக்க முடியவில்லை. அவளெண்ணாம் வரும் பொழுது, மணசாக்கியானது, 'ஓ, மட்டமேயே! ஏற்றாக மனைவியான பிறகு, அவளைக் கணவிலும் சிலைக்கலாமோ? அப்படி சிலைப்பது தர்ம விரோத மல்லவா? தனிர, வைத்தி யத் தொழிலை அனுசரிப்பவர்கள், ஆண்களுக்குப்போலவே பெண்களுக்கும் வைத்தியம் செய்யவேண்டி விருப்பதால், ஸ்தீரீகளை யெல்லாம் கூடப் பிறகு சகோதரிகளாகவும், தாயாகவும், மதிக்கவேண்டுமே யொழிய, வேறு அபக்தமாக எண்ணுவது, அத் தொழிலுக்கே ஒரு அகெளாவும் அல்லவா?' என்று வாதிக்கும். அவர் அதற்கு, 'நான் முந் தியே எண்ணின எண்ணத்தை மாற்ற முடியவில்லையே, என் அந்தரங்கத்தை வெளியிடாமல், இரகசியமாக வைத்துக் கொண்டிருந்தால், என்ன தப்பிதம்? ஒருவருக்கு துரோ டம் செப்தால்தானே தப்பு?' என்று, தன் மனதைச் சமா டாய்ப் படுத்திக்கொண்டார். இப்படியாக அவருடைய மணம் சஞ்சைப்பட்டுக்கொண் டிருக்கும்பொழுது நான், பதேச்சையாக, சேருக்கக்கிற்கு வைத்தியம் செப்வதற்கு உங்கு சேர்த்தார்.

கமலாபாயின்மேல் தணக்கிருந்த எல்லையற்ற அளவு ஆல், அவளை, இந்த விதத்திலாவது சிருப்திசெப்ப வேண்டுமென்ற நினைத்து, தான்கற்ற வைத்திய சாஸ்திரத்தை மிகுந்த ஜாக்கரதைபோடு உபயோகித்து, கோகுலசங்கிற்கு வைத்யமசெய்தார்.

அவர் உட்கருத்தை அறியாத கமலாபாய், இந்த சகிஞர், தன் கணவனுக்கு வைத்தியம் செய்வதி ஆள்ள அக்கறையை மதித்து, அவரிடம் மிகுந்த நன்றி பாராட்டினான். கனிர், தன் பர்த்தாவின், வைத்தியங்களுக்காக அவரிடம் அடிக்கடி பேசிக்கொண் டிருந்ததினாலும், சிறுவயதிலேயே அவரைத் தெரியுமாதலினாலும், தன் பர்த்தாவின் வியாதிக்கு இவ்வளவு சிரத்தைபோடு வைத்தியம் செய்தாரே யென்ற விசுவாசத்தினாலும், அவரை ஓர் அண்ணியனுகப் பாவிக்காமல், தன் சகோதரன்போல் பாயித்து, கிஞ்சித்தும் வேற்றுமை பாராட்டாமல், அவருடன் தாராளமாய்ப் பேசிக்கொண்டு வந்தான்.

டாக்டர் சகிஞ்சிரவின் வைத்தியத்தால், கோகுலசங்க உடம்பு கொஞ்சக் கொஞ்சமாய்க் குணமடைந்தது என்றாலும், மிகவும் பலநீணமா பிருந்ததினால், டாக்டர், அவரை ஏதாவது குளிர்ச்சியான தேசத்திற்கு அழைத்துப்போய், சிரமபரிகாரமாகச் சிலநாட்கள் தங்கியிருக்குதினிட்டு வந்தால், உடம்பு சிக்கிரத்தில் தேறிவிடுமென்றும், இடம் மாறி வேறு இடம் போனாலே, தேசத்திற்கு எல்லதென்றும், சொன்னார்.

டாக்டர் என்னசொல்லியும், கோகுலசங்க், அதைப் பற்றிச் சிஸ்திக்கவே யில்லை. கமலாபாயே, ‘கணவனுடைய உடம்பு கெட்டுப்போய்கிடுமே, வேறு யார் போகம் சிருங்கிறாரே, என்ன செய்வோம்?’ என்று, மிகுந்த வல்லியோடு தன் கணவனிடம்போய், ‘நாதா, ஏன் நாக்கள் டாக்

போம்மைக் குழ்த்தனம்

7

த. கொண்ணதில் சிரத்தை பெடுத்துக்கொள்ள வில்லை
உடம்பு மிகவும் பலவற்றை யிருப்பதால், தாங்கள்
தாமதிப்பது உசித மல்ல. ஏதாவதோர் மலைப்பிழேசும்
திற்குப்பேரக, உடனே ஏற்பாடு செய்யுங்கள்; என்று, விரைவாக உரைத்தாள்.

அதற்கு, கோருவிசந்த, ‘ஈ ஒன்றும் டநாயாமந பேச
கிறோய். நாம் போகவேண்டும் மென்றால் இலகுவி விரும்ப
கிறதா? 500-ரூ. வேண்டுமே; என் கையில் 500 தமிழிட
கூட இல்லை; கடன் வாங்குவதில் எனக்கு இஷ்ட மில்லை.
அதனால், நான் ஓடரித்திற்கும் போகப்போவ தில்லை’ என்று,
கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டான்.

இதைக் கேட்ட கமலா, கவலையுற்றுத் தனிமையில்.
‘நம் புருஷனாலே கடன் வாங்க மறுத்துவிட்டார். நாமாவது
கொடுப்போ மென்றால் நம் கையிலும் பண மில்கை; தகப்ப
ஞாரக் கேட்போ மென்றால், அவர் மரண தறவாயி விரும்ப
கிறார். தகப்பனார் உடம்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்
ஷிருக்கும் சமயத்தில், கணவனுக்காக வேறு ஊர் போக
வேண்டியிருக்கிறது. நாம் போகாம விருந்தாலோ, பிராண
நாதனின் உடம்பு கெட்டுப்போய்கிறும்; இதற்கேந்து
பொயம் நாமாகத் தேடவேண்டும்,’ என்று கிண்஠ித்துக்
கொண்டிருக்கும்பொழுது, அவனுக்கு ஒரெண்ணம் உதித
தது. ‘யாரிடமாவது, கடன் வாங்கி நம் கணவனுக்குக்
கொடுத்து விட்டால், எப்படியாவது இருக்க வேலை செய்து
கடனைத் தீர்த்துவிடலாம்’ என்று என்னி, நன் கணவனின்
இழுபாங்கியில் குமாஸ்தா வேலை பார்க்கும் நில்லுவமதத்
நெச் சேர்க்கவனுண ‘வில்லிபமன், என்பவனிடம் போய்க்
உள் கேட்டான்,

அதற்கு அவன், ‘கடன் கொடுப்பதில் ஆடுகூபமை
யில்லை; ஆனால் கடன் பந்திரத்தில் ஜவாப்தாரியா

யாராகிலு மொருவர் கையெழுத்துப் போடவேண்டும்’ என்று சொல்லிவிட்டான்.

கமலா:—‘சரி’ என்று சொல்லிவிட்டு விட்டிற்கு வந்தாள்; வந்ததும், மிகுந்த கவலையுடன், கையெழுத்துப்போடுவதற்கு யாரைக் கூப்பிடுவது என்று, சின்தித்துக்கொண்டிருந்தாள். அச்சமயத்தில் தகப்பனுர் இறந்து போய் விட்டாரென்ற சமாசாரம் வந்தது. தகப்பனுர் இறந்து போன துக்கத்தினால் இரண்டு மூன்று நாட்கள் ஒன்றுமே தோன்றாதவளா யிருந்தாள். பிறகு, தன் கணவனின் நிலைமை ஞாபகத்திற்கு வர, ‘ஜீயோ, நாம் பேசாமலிருக்கிறோமே! இனிமேல் தாமதிக்கக் கூடாது. கூடிய சீக்கிரக்கில் பணத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும், இதற்கென்ன செய்யலாம்?’ என்று யோசித்து, கடைசியில் ஒரு விதமான முடிவுக்கு வந்தாள்.

அதென்னவெனில், ‘நம் தகப்பனுர் இறந்து போனது அந்த வில்லியம்ஸாக்கு எப்படித் தெரியும்? தெரியாது; அதனால், நம் தகப்பனுரின் கையெழுத்தை நாமே போட்டு விடுவோம்’ என்று தீர்மானித்துக்கொண்டு, அந்தப் பிரகாரமே, கடன் பத்திரம் தயாரித்து, தன் கையெழுத்தை ஒரு தேதியில் போட்டு, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து, தன்னுடைய தத்திரம் கையெழுத்தைப் போல அத்தேதி யில் போட்டு, ‘வில்லியம்ஸ்’ என்பவனிடம் அப்பத்திரத் தைக் கொடுத்து, ரூபாய் 500 பெற்றுக் கொண்டு வந்து விட்டாள்.

தன் கணவனிடம் போய் அப்பணத்தைக் கொடுத்து, தனக்கு அப்பணம் தகப்பனுர் கொடுத்ததாகவும், அதை யெடுத்துக்கொண்டு மலைவாசம் பேரகலா மென்றும், கொள்

பொம்மைக் குடித்தனம்

4

ஞன். அதற்கு கோருக்கங்க் கம்மதித்து, மலைப் பிரதேசத் திற்குப் போய், அவ்விடம் இரண்டு மூன்று மாதம் வசித்து விட்டு வருகிற தென்று தீர்மானித்துக் கொண்டு, புறப் பட்டுப் போனார்கள்.

இவர்கள் புறப்பட்ட சில நாட்களுக் கெல்லாம், கமலாபாயின் தகப்பனார் இறங்குபோய் விட்டா ரென்பதை வில்லியம்ஸ் அறிந்தான்.

‘இதென்ன? ஹெமனுத் இறங்குபோயிருக்க, பத்தி ரத்தில் அவருடையகையெழுத்து எப்படி வந்தது?’ என்று ஆலோசித்து, உண்மைதெரிவதற்காக அதைத் தீர சிசாரித் தான். அப்படி சிசாரித்ததில், தன் பத்திரத்தில் போட்டிருக்கும் கையெழுத்து, அவர் இறங்குபோய் ஒரு வாரத் திற்குப் பிற்பட்டதா யிருந்தால், அது மோசக் கையெழுத் தென்பதை அறிந்தான். ‘சரி, நம் பணத்திற்கு மோச மில்லை; நம் கையிலும் ஒரு பிடிப்பு அகப்பட்டுவிட்டது’ என்று, சந்தோஷத்தோடிருந்தான்.

இது இப்படி யிருக்க, கோருக்கங்குக்கு அவ்லூர் போனதும், உடம்பு நன்றாகத் தேவிலிட்டது; நன்றாகச் சுகவாசம் செய்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். இவர்கள் திரும்பி வந்த சில தினங்களுக்குள், ஒரு நல்ல சமாசாரம் தெரிய வந்தது.

அதென்ன வெனில், அந்த பாங்கியின் முதலாளிக் களை ஸாம் சேர்ந்து, கோருல் சந்தை, உதவிமாணேஜரி விருந்து, மாணேஜராகவே தேர்ந்தெடுத்தார்கள். அதனால் கோருல் சந்த, அந்த பாங்கியில் சர்வாதிகாரமும் பெற்று விளங்கி இன். இந்த சந்தோஷத்தில் சில நாட்கள் சென்றன. பிறகு, கமலாபாய், ‘நாமென்ன பேசுமலிருக்கிறேனும்? கடனைத் தீர்க்க ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும்!’ என்ற,

10 பொம்மைக் குடித்தனம்

அதிகக் கவலையோடு, அதற்காகப் பிரபத்தினம் செய்ய முயன்றுள்.

தன் செலவுக்காகத் தன் கணவன் கொடுக்கும் பணத் தில் மிச்சம் பிடித்தும், நால் வேலைகள் முதலியன் செய்து, ஸ்திரீகள் செப்த வேலைப்பாடுகளை விற்கும் இடத்திற்கு அனுப்பி விற்றும், பணம் சேர்த்தா ளன்று லும், அப்பணம், தான் வாங்கின தொகையின் வட்டிக்குத் தான் போதுமானதா யிருந்தது.

இது சிற்க, டாக்டர் சசீந்திரரின்மேல் கோகுலசங்குத் துக்கும் மிகுஞ்ச விசுவாசம் உண்டாகிவிட்டது. அடிக்கடி சசீந்திரர் இவர்கள் வீட்டுக்கு வருவதும் போவதுமா யிருஞ்சார். முக்கால்வாசி நாட்கள், கோகுலசங்கத் வீட்டிலேயே, சாப்பாடு, சிற்றண்டிகள் முதலியன் செய்வார். இப்படி இவர்கள் அத்யந்த சினேகிதர்களாகவிட்டார்கள்.

இப்படி ஒரு வருஷகாலம் சென்றது. ஒரு நாள் கமலாபாய், குழந்தையை வைத்துக் கொஞ்சிக்கொண்டிருக்கும் வேலையில், அவளுடைய பாசிய சினேகிதியும், பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படித்தவர்களுமான, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த லாலி என்பவன், தன் சினேகிதியான கமலாபாய் இருக்குமிடம் விசாரித்துக் கொண்டு, வந்து சேர்ந்தாள். அவளைக் கண்டதும், கமலா, மிகுஞ்ச சங்தோஷத்தோடு வரவேற்று, உபசரித்தாள். இருவரும் ஒருவரை யொருவர் போக்கூம் விசாரித்துக் கொண்டார்கள்.

கமலா.—என்ன, ஓனி, என் சமாச்சாரத்தையே சொல் விக்கொண்டிருக்கிறேனே. உண்ணோப்பற்றிக் கேட்கவே யில்லையே. சில நாட்களுக்கு முன்பு நான் உண்ணையை கணவன் இறந்தபோப் பிட்டதாகக் கேள்விப் பட்டேன். ஜீயா, பரவம், உன் விஷபத்தில் கடவுள்

போம்மைக் குடித்தனப்

4

சோதித்துவிட்டார். என்ன செய்யலாம், சம்பாடு உக்கு ஏதாகிலும் சொத்து இருக்கிறதா?

ஹளி:—எனக்குக் கைம்பெண் ஜன்மம் வங்குவிட்டது. சிதையை வெல்வதற்கு யாரால் முடியும்? என் தமிழ்கள் இருவரையும், யியாதிக்காரத் தாயாளையும் காப்பாற்ற, என்னைக் கூரிய வேறு ஒருவரும் இல்லாததி அலும், என் தகப்பனார் ஆஸ்தி ஒன்றுமே யில்லாததி அலும், அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னுடைய தாக்கிட்டது. இராப்பகலாய் வேலை செய்தும் போதுமான பணம் என்னுல் சம்பாதிக்க முடியாமற் போய்விட்டது. அதற்காக சீக்கிரத்தி லேயே 100 ரூபாய் சம்பளத்திலிருந்த ஒருவரை விவாகம் செய்துகொண்டேன். நான் விவாகம் செய்து கொண்ட இரண்டு, மூன்று வருடங்களுக்கெல்லாம் என் தாயார் பரம்பதலி யடைக்குவிட்டாள். இப்பொழுது என் தமிழகரும் தாம் தாம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்குக் குழந்தைகள் ஒன்றும் பிறக்கவே யில்லை. என் புருஷனும் காலமாயினார். இப்பொழுது நான் ஒருத்தி தான். ஆஸ்தி ஒன்று மில்லை. என் கணவருடைய சம்பாத்தியம் எங்களுடைய செலவுக்குத் தான் சரியாயிருந்தது. இனிமேல், நான் தானே சம்பாதித்துச் சாப்பிட வேண்டியதைத் தகிர வேறு வழி ஒன்று மில்லை. உன்னுடைய கணவர், இவ்வூர் பாங்கியில் மாணேஜராக இருக்கிற ரென்று கேள்விப்பட்டதினால், உன் மூலமாகச் சிபாரிசு செய்து கொண்டு, கடைப்பைட்டின் வேலையிலாவது, வேறு ஏதாவது ஒரு வேலையாவது பார்க்கணமென்று கூறுதேன். சீ ஏப்படியாவது உன் கணவரிடம் சொல்லி, எனக்கு ஒத்தாக்கு செய்ய வேண்டும்.

12 பொம்மைக் குடித்தனம்

இப்படி இவர்கள், பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில், கோதுல்சந்த், “என் அருமைக் கமலாக் குட்டி!” என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தார். (இவர், அருமையாகத் தன் மனைவியை, குட்டி, குஞச், என்று தான் அழைப்பது வழக்கம்.)

உடனே கமலா எழுந்து எதிர் கொண்டு போய், “நீங்கள் தயவு செய்து இவ்விடம் வாவேண்டும்” என்று கூட்டிக்கொண்டு வந்து, ஒரு நாற்காலியில் உட்காரச் சொல்லி, தன் தோழியைப் பற்றிய சமாசாரத்தை விளக்க விரைத்து, “நீங்கள் தயவு செய்து, எனக்காக இவ்விருக்கு ஏதாவதொருவேலை கட்டாயம் செய்து கொடுக்கவேண்டும்” என்று சிபார்சு செய்தாள்.

கோதுல்சந்த:—(ஆவியை நோக்கி) “எனம்மா, நீங்கள் இதற்கு முன் வேறு எங்காவது வேலையை விருந்ததுண்டா?” என்று கேட்டார்.

ஹாஸி:—ஆம், ஜூபா, ஜப்பல்புரியில் ஒரு அச்சாபீஸில் வேலையை விருந்தேன். அவ்வூர் என் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாததினால், வேலையை ராஜினுமா செய்து விட்டு வந்தேன். தாங்கள் ஏதாவது வேலை கொடுத்தால், தங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு காலம் கழிப்பேன்.

கோதுல்:—ஓகோ, நல்லது தான், நீங்கள் முன்னால் வேலையை விருந்ததினால், மிகச் சுலபமாக வேலை பண்ணி வைக்க முடியும். இப்பொழுது ஒரு வேலை காலி யாகப் போகிறது. அதைத் தங்களுக்குச் செய்து வைத்து யிடுகிறேன்” என்று சொல்லி, அவனுக்கு ஜாகை முதலியன் தேடிக் கொடுத்தும், புருஷன், மனைவி, இருவர்களும், அவனுக்கு வேண்டிய ஒத்தாசை செய்தார்கள்.

பொம்மைக் குடித்தனம் 18

ஆவிக்கு வேலையும் ஆசிலிட்டது. அவன் இவர்களிடம் மிகுந்த அஸ்பு பாரட்டி, அடிக்கடி மூலாவின் விட்டிற்கு வந்து, அவனுக்கு எந்த வேலையிலும் ஒத்தாகச் செய்து கொண்டிருந்தாள். இவர்களுடைய சிகேகம், தினே தினே, விருத்தியாயிற்று. பழைய பானிய சிகேகமாகவால், இப்பொழுது அவர்களுடைய சிகேகம் விரைவில் விருத்தி யடைந்து, மிகுந்த நட்புரிமையா விருந்தார்கள்.

இப்படிவிருக்கையில் ஒருநாள், நால் வேலை செய்து கொண்டு கமலா தன் அறையில் உட்கார்க்கிறுந்த பொழுது, வில்லியம்ஸ் திடீரென வந்து தோன்றினான். உடனே கமலா, அவனை நோக்கி, “என்ன காரணம்? சீபணத்திற்காக இவ்விடம் வர வேண்டாம். நான் செலுத்தி விடுகிறேன் என்று சொன்னேனே, ஏன் வந்தாய்?” என்று கேட்டாள்.

வில்லியம்ஸ்:—அம்மா, நான் பணம் கேட்பதற்காக வர வில்லை. உங்களுடைய கணவர் என்னை வேலையிலிருந்து நீக்கி கிட்டார், காங்கள் எப்படியாவது அவரிடம் சொல்லி, என் வேலையை எனக்கே கொடுக்கும்படி செய்ய வேண்டும்.

கமலா:—கச்சேரி விஷயமான சமாசாரங்க ளொன்றும் நான் அவரிடம் சொல்வதில்லை. அவ்விஷயங்களில் நான் தலையிட்டுக் கொள்ள மாட்டேன். எனக்கு அவ் விஷயங்களில் என்ன தெரியும்?

வில்லியம்ஸ்:—நீங்கள் கட்டாயம் சொல்லத்தான் வேண்டும். இல்லாத போன்று, உங்களுக்கும் கெடுதி சம்பவிக்கும். எப்படியெனில், நீங்கள் என்னிடம் கொடுத்திருக்கும் கடன் பத்திரத்தில் மோசக்கையெழுத்து இருப்பதால், உங்கள் மேல் சட்டப்படி விவகாரம் நொடங்குவேன். அது வெகு பிரமாநமாக முடியும்.

14 பொம்மைக் குடித்தனம்

கமலா:—தோஹா! இப்படி யெல்லாம் சொல்லி என்னைப் பயமுறுத்தலா மென்று பார்க்கிறோ! ஆம், கள்ளக் கையெழுத்துத் தான், நான் தான் என் தகப்பனார்கை யெழுத்தைப் போட்டேன்; உனக்குப் பணம் தானே சேர வேண்டும்? நான் உன் பணத்தை மோசம் செய் யாமல் கொடுத்து விட்டால், சரிதானே? கையெழுத்து எப்படி இருந்தாலென்ன? சட்டமாவது, கிட்டமாவது, எனக்கொன்றும் பய மில்லை. உண்ணாலானதைச் செய்து கொள். நான் நல்ல விஷயத்திற்காகத் தானே செய் தேன்? நல்லதிற்காக ஒரு காரியம் செய்யும் பொழுது, சட்டம் என்ன செய்ய முடியும்? சரி; என்றாலும் என் கணவரிடம் உன்னைப் பற்றிச் சொல்லுகிறேன். நீ வாங்கதை அவர் அறிய முன், இவ்விடம் சிட்டுப் போய் விடு.

வில்லியம்ஸ், உடனே போவதற்குப் புறப்பட்டார். இவன் ஒரு வாசல் வழியாகப் போகும் பொழுது, மற் றூரு வாசல் வழியாக, கோகுல்சந்த் உள்ளே நுழைத்தார். உட்புகுந்ததும், கமலாவைக் கூப்பிட்டு, ‘இப்பொழுது யார் இங்கு வந்து விட்டுப் போனது’ என்று கேட்டார். அதற் கவன் ‘ஒருவரு மில்லையே’ என்று மெதுவாகச் சொன்னான்.

கோதுல்:—“ஒருவரு மில்லையா? இதன்ன வேடிக்கையா பிருக்கிறது. நம்வாசல் வழியாக வில்லியம்ஸ் போய்க் கொண்டிருந்தானே,” என்றான்.

கமலா:—(சற்றுத்திபக்கிய பிறகு) “ஆம், இங்கு வில்லியம்ஸ் வந்திருந்தான். நீங்கள் அவனை வேலையிலிருந்து கீக்கி விட்டார்களாம்; அதனால், அவன், என்னிடம் வந்து, தனக்கு அந்த வேலையை எப்படியாவது திருப்பிக் கொடுக்கும்படி தங்களிடம் சொல்லவேண்டும் என்றான்.

பாவம், சன் அவளை வேலையிலிருந்து கீகிவிட்டார்கள்?" என்று கேட்டாள். இவள் சொன்னதைச் சேட்டதும், தனக்குள், 'இதென்ன, இவள் இதுவாகங்குருபோதும் பேச்ச மாற்றின தில்லையே? முதலில் ஒருவரும் வர வில்லை யென்றான், நாம் கேட்ட பிறகு வந்தானென்றான்' என்று மனதி லெண்ணிக் கொண்டு: "கமலா, கீயேண் இதிலெல்லாம் பிரவேசிக்கிறோய்? அவன் மகா மோசக்காரன். தப்புப் பித்திரம் தயாரித்து, யோசக் கையெழுத்துப் போட்டு, பணத்தை அபகரிக்கப் பார்த்தான் அதனால் தான் அவளை வேலையிலிருந்து நீக்கி விட்டேன்." என்றார். உடனே அவள் திபங்கி, "தப்புக் கையெழுத்துப் போடுவது அவ்வளவு பெரிய குற்றமா?" என்று, மிகுந்த பயத்தோடு கேட்டாள்.

கோதுல்:—ஆமாம், வெகு பெரிப குற்றந்தான் அது. இவைகளெல்லாம், பொய், பித்தலாட்டங்கள் செய்கிற தாய் வழியாகத் தான் வருகிறது.

கமலா:—என், தாய் வழியாக வரக்காரணம் என்ன?

கோதுல்:—ஏனெனில், குழங்கைகளை அவர்களுக்குச் சரியானவழியில் பயிற்றுவிக்கத் தெரிவ தில்லை. அவர்களே பொய், பித்தலாட்டங்கள் செய்வதைச் சிறுவர்கள் பார்ப்பதால், அதே அவர்களுக்கும் அப்பியாச மாகிறது" என்று சொல்லிச் சர மாரியாகப் பிரசங்கம் செய்து கொண்டே போனார்.

கமலா:—அதைக் கேட்டு, சற்று கோம் தினைத் திருந்து விட்டு) ஸாதா, எனக்கு அவளைப் பார்த்தால் பயமா பிருக்கிறது. மெக்கு ஏதோ கெடுதி செய்வான் போலத் தோன்றுகிறது. அதனால் தாங்கள் தயவு செய்து அவனுடைய வேலையை அவனுக்கே கொடுத்து விடும் படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

16 வொர்க்கமக் குழத்தனம்

கோகுல்:—கமலாக்குட்டி என்பதற்கேற்றாப் போல் பயப்படு கிறதே. நமக்காவது, அவன் கெடுதி செய்யவாவது, ஒருக்காலுடையாது; அவன் கிடக்கினான், மோசக்காரன். நீ ஏன் விணுகப் பயப் பட்டு, அதில் கவலை யெடுத்துத் தொள்ளுகிறோம். பேசாமலிரு.

கமலா:—நாதா: அவனைப் பார்த்ததிலிருந்து கெடுதி செய்வான் போலவே தோன்றுகிறது; அதனால் தாங்கள், தரவு செய்ய வேண்டும்.

கோகுல்:—என் கமலாக்குஞ்சே, நீ சொல்லீயபடி அவனுக்கு வேலையைக் கொடுக்க முடியாது. அந்த வேலையைத் தான் ஊலிக்குக் கொடுத் திருக்கிறேன். நீ அதைப் பற்றி ஒன்றும் பயப்பட வேண்டாம். நான் இருக்கும் பொழுது, உங்களென்ன பயம்?" என்று சொல்லி, அவனைக் குஷால் படுத்தினான். ஆயினும் அவன் பேசாமலிருந்தானே யொழிய, பன்தில் அதே சிந்தனையாக விருந்தாள். கோகுல்சந்த வெளியில் போனதும், இவன் தனிமையில் சிந்திக்கலாயினான்.

'ஆஹா, நானும் ஒரு பெரிய தப்ரிதம் செய்துவிட்டேனே! நல்லது செய்கிறேனென்று நினைத்து ஒரு பெரிய குற்றத்தைச் செய்து விட்டேனே! கணவர் சொன்னதி விருந்து, எணக்கும் குழந்தைகளைப் பயிற்றுவிக்க யோக்யதை யில்லை யென்று தெரிகிறது. இது நிஜமாயிருக்கக் கூடுமா?' இந்த எண்ணமே அவனுடைய மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தது. தவிர, 'கணவருக்கு நல்லது செய்ய வேண்டுமென்று செய்யப் போனதினால் தானே இவ்வளவு பெரிய குற்றம் வந்து விட்டது. என்ன செய்யலாம்?' இச் செய்தியை அவரிடமே சொல்லி விடலாமா? என்றும் எண்ணினால். ஆனால் அவனுக்குச் சொல்வதற்குத் தெரிய

மேழ வில்லை. இன்றை செய்விடதாத் தெரிபாத திபங் கிளூஸ்.

தம்பதிகள் இவர்களினுக்கும் பிரியமாலீருக்கும், ஏன் அண்ணியோன்யம் பிரக்க வில்லை பென்ற இதனைப் படிப் பேர் கேட்கொம். இதற்குக் காரண மென்ன வெளில்:— கமலா விவாகமாகி விட்டிற்கு வரும் பொழுது பதினைக்கு வயதே யான்தினாலும், விட்டில் வேறு ஒருவரு மின்வாத தினாலும், கோருக்கங்கிற்கு வயது இருபத் தெட்டாகிளிட்ட தினாலும், இருவருக்கும் வயது கித்தியாகம் மிகுங்கிறுக்க தினாலும், அலன், தன் மனைவி சிறிபவள், இவள் எப்படி விட்டுக் காரியங்களை நிர்வகிப்பாரன், ஒன்றுமே அறியான் என்ற, தானே சகலமும் பார்த்துக் கொண்டு வர்தான். விட்டிற்கு வேண்டிய பெரிய சாமரங்கள் யாவும் வாங்கிப் போட்டு விடுவான். கமலாவுக்கு வேண்டிய, புடைவானோ, சட்டைகளோ, துணிகளோ யாவும், இவள் சொல்லி வாய்மூடி முன் வாங்கிக் கொடுத்து விடுவான். இவள் வாயில் ஏதாவது சில்லறைச் செலவுக் கென்று கொஞ்சம் பணம் தான் கொடுப்பான்; ஜாஸ்தியாகக் கொடுப்பதே வில்லை. தன் புருஷனுக்கு எவ்வளவு வரும்படி வருகிறது, எவ்வளவு செலவாகிறது, என்கிற விழுப்பத்தில், இவள் கிஞ்சித்தும் அறிக்கா வில்லை. வந்த புதிது முதல், இவர்களினுவருக்கும் மேற்பட்ட வயது கித்தியரசத்தால், யாவற்றையும் தானே மேற் போட்டுக் கொண்டு செய்தா னென்று கொன்றே மல்லவா; அதே வாடிக்கையாக, இவனே யாவற்றையும் பார்த்துக் கொண்டு வர்தான். அதிலுல், இவள் பணமிடிய மாகவோ, மற் றெவ்விதமான விழுப்பங்களிலோ, யாதொரு கோஸ்டியூம், இது வகையில் பிரவேசிக்காம விருந்ததினால், இப்பொழுது எப்படிக் கேட்கிறது என்ற திபங்கிளூஸ். மேற்கூறியவாறு கமலாம்பரன் மாத்திர மல்ல, இப்பொழு

தும் அனேக ஸ்திரிகள் புருஷத்துக்கு வருகிற வரும்படிக்கு மேல் படாடோபமாகச் செலவு செய்து விட்டு, பிறகு மிகுந்த கஷ்டத்திற் குள்ளாகிறோர்கள்.

இது சிற்க : கமலாவானவள், இறங்கில் ஒரு சிதம் தீர்மானித்தாள். ‘இதை நம் கணவனிடம் கொல்லாமலேயே, கடனைத் தீர்க்க வேறு ஏதாகிலும் உபாயம் தேட வேண்டும்’ என்று சினித்தாள். அப்பொழுது, அவன் மனதில் ஓர் உபாயம் தோன்றிற்று. அதாவது, டாக்டர் சசிந்திரர் அடிக்கஷதி வக்கு போய்க் கொண்டு, அன்னியோன்ய பந்து போல் இருக்கிறாரோ; அவரைக் கேட்டுக் கடன் வாங்கி, அந்தக் கல் நெஞ்சனிடம் கொடுத்து விட்டால், பிறகு டாக்டருக்கு மெதுவாகக் கொடுக்கலா மென்று சிச்சயித்துக் கொண்டாள்; என்றாலும் அவள் மனம் முன்போ லல்லாமல், மிகுந்த விபாக்கலத் தோடிருந்தது. கோகுலசங்கத், தன் மனைவி எப்பொழுதும் நல்ல ஆஸட யாபாணுகீகளால் அலங்கரித்துக் கொண்டிருக்க வேண்டு மென்று விருப்பம் கொண்டவன். அன்றியும், இவ்வளவு ரூபாவதியான மனைவியை அடைந் திருக்கிறோம் என்கிற அகம்பாவழி முள்ளவன். அவன், தன் மனைவி கமலாவுக்கு, நல்ல பகட்டான துணிமனிகள் தான் வாங்கிக் கொடுப்பான். அவன் வாங்கிக் கொடுப்பதால் அவருக்கு அதே வாடிக்கை யாகி விட்டது. வெளியில் எங்கு சென்றாலும், நல்ல பகட்டான ஆஸட யாபாணங்களே அனிவாள். இப்பொழுது, இந்த மாதிரியான மனக் கலக்கம் வக்கதே முதல், ஒன்றிலும் ஆசை வையாம விருந்தான். இதை பறியாத கோகுலசங்கத், “என்ன, கமலா, இரண்டு, மூன்று நாட்களாக ஒரு மாதிரி இருக்கிறேயே? வீட்டிற் குள்ளேயே யிருப்பதால், இப்படி இருக்கிறேயா? நாம் இன்று மாலை தமரைக வெளியில் போய்விட்டு வரலாம். மாலையில் தயாராக விரு; நான் இப்பொழுது வேறு

வேலைபாக வெளியிற் செல்லுகிறேன். சரியாக ஜூந் தயனிக்கு வந்து விடுகிறேன்?" என்று சொல்லியிட்டுப் போனான்.

கமலா, தபாரானதும், மணியைப் பார்த்தாள். மூன்று தான் ஆயிருங்கது. இன்னும் இரண்டுமணி நேரம் இருக்கிறதே, சிறிது நேரம் யினை வாசிப்போ மென்று, யினையைக்கையிலேந்திவாசித்துக்கொண்டிருந்தாள். அச் சமயத் தில் டாக்டர் சசீந்திரர் வந்தார். உடனே கமலா எழுங்கு, அவருக்கு ஒரு நாற்காலி போட்டு, "வாருங்கள், இப்படி உடனர்ந்திருக்கன். தம்முடைய நண்பர் இன்னும் சிறிது கேசித்தில் வந்துவிடுவர்?" என்று சொன்னாள். சற்ற நேரம் பொறுத்து, பின் வரும் சம்பாஷிணை நடந்தது:—

சசீந்திரர்:—அம்மா, தாங்களேன் இம்மாதிரி பகட்டான் ஆடையாரபரணுக்கிள் அணியவேண்டும்? இம்மாதிரி யான பகட்டு சாமான்களையும், அலங்காரங்களையும், நான் வெறுக்கிறேன். இயற்கையிலேயே அழகாயிருக்கிறவர்களுக்கு இவ்விதமான ஆடை யாபாரணுக்கிள் எதற்கு? சாதாரணமான உடை, அணி, முதனியன அணிக்தால் தான், சுய அழகு பிரகாசிக்கும்.

கமலா:—தமது நண்பருக்கு இவைகளில் தான் இஷ்டம். அதினால் தான் இப்படி அலங்கரித்துக் கொள்ளுகிறேன்.

இன்னும் பலவிதமாக இவர்கள் சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், கமலா, பணம் சேட்பதற்கு இதுதான் சரியான சமய மென்று நினைத்து, கேட்கலானாள்.

கமலா:—டாக்டர், உங்களால் எனக்கொரு காஸயம் ஆகவேண்டியிருக்கிறது. அச் காரியத்தை என் கணவரிடம் சொன்னால் அவரும் செய்வார்; சிக்கப்பமாக்க

செய்வார். என்னும், அதை சுக்கள் செய்தால் எனக்கு மிகவும் சௌகரியமாயிருக்கும். தயவு செய்து நீங்கள் செய்வீர்களா?

ஏக்டர்:—ஆக, நீங்கள் சொன்னால் அதைச் செய்வதற்குத் தபாராகக் காத்துக்கொண் டிருக்கிறேன். கோருக்காத் தான் உங்களுக்கு அதிசபமாகச் செய்கிறார்களும், எண்ணிக்கொண் டிருக்கிறீர்களோ! இப்படிப் பட்ட பத்தினியை அடைத்திருப்பவன் எவ்வளவே மூஜாபலம் பண்ணி யிருக்க வேண்டும். அவனது பாக்யமே பாக்யம். இதற்கு மேல் எவ்வளவே பெயர்கள் செய்வார்கள்.

கமலா:—(வெறுப்புடன்,) ஸீர் இவ்விதம் பேசவது என்னுமில்லை. இதன் கருத் தெரு? நான் உம்மிடம் ஒன்றும் சொல்ல வில்லை. சொன்னதினால் தானே இப்படி யெல்லாம் பேசுகிறீர். இனிமேல் என்னேடு பேச வேண்டாம்.

டாக்டர்:—அம்மா, தங்க ளெதிரில் பேசவது இது தான் கடைசித் தடவை. இந்த நிர்ப்பாக்கியினைத் தாங்கள் இனிமேல் எப்பொழுதும் பார்க்குபடி கேரிடாது. எனக்கு அங்கிய காலம் நெருங்கியிட்டது. நீங்கள் ஏதோ காரியம் செய்ய வேண்டு மென்று சொன்னீர்களே. நீங்கள் தெரிவித்தால் அதை எப்படியாவது செய்துவிட்டுச் செல்லுகிறேன். தங்களுக்காக, என் உடல், பொருள், ஆலி, எல்லாவற்றையும் கொடுத்து கிடச் சித்தமாயிருக்கிறேன்.

கமலா:—தாங்கள் இப்படி யெல்லாம் சொல்லுவதின் அர்த்த மென்ன? அதற்குள் அங்கிய காலம் கேரிட்டு விட்ட தென்று சொல்லுவதின் தாத்பரியம் என்ன? அவைகளை யெல்லாம் சுற்று விளக்க விரைப்பிரை?

பொம்மை குடித்தனம்

31

நீதிரி:—அம்மா, கான் காலதி படையாமல் இவ்வளவு காட்கள் என்னைக் கூப்பாற்றியது தங்கள் முதலிசைமே. ஏனென்றால், கான் மிகுந்த பரிசுப் பிலைமை பிசிருக்கும்பொழுதுதான், தோருஷ்ரந்து வைத்திப்பம் செப்ப வந்து சேர்க்கேதன், தங்களுக்கு ஒன்றுத்தன்மையாவது செப்பக் கொடுத்து வைத்திருக்கிறேன் பெற்ற தங்களுக்காகத் தான் கான் அவ்வளவு சிரத்தை பெடுத்தக் கொண்டு, மிகுந்த ஜாக்கதை போடு சிரமப்பட்டு, வைத்திப்பம் செப்பதேன். இது வரை என் மனதி ஆள்ள எண்ணங்களை ஒருவரிடமும் சொல்ல வில்லை. என் மனதிலேயே பதிக்கு கிடக்கின. இப்பவும் தாங்களிடம் தெரியிந்திருக்க மாட்டேன். எனக்குக் காலம் முடிந்துவிட்டபடியால், தங்கள் முதலிசைம் செய்து எந்த மனதிலிருப்பதைச் சொல்லி கிட்டுப் போன்று தான், என் ஆத்மா சங்கிப்புடையும் போன்றுக்கது. அதனால் தான், கான் என் மனதி ஆள்ளவைகளைச் சொன்னேன். தாங்கள் தவா செய்து என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

கமலா:—டாக்டர், தாங்கள் என் அப்படிச் சொல்லுகிறீர் கன்? உங்களுக்கு உடம்பு ஏதாவது அதென்கியமா? இவ்வளவு சிக்கிரத்தில் அதால் மரணம் அடையப் போகிறே வென்ற சொல்லுகிறீர்களே? பாது காரணம்?

நீதிரி:—ஆம், அம்மா, எனக்குக் காலம் முடிந்துவிட்ட தென்பது உண்மையே. இன்னும், ஒரு வரைம், பத்து காட்களுக்கு மேல் இருக்கமாட்டேன். இறப்பேன் என்பது நிச்சயம். என் தகப்பனாக்கு, அவருடைய தங்கிருத்திப்பங்களால், சில கெட்ட வியாதிகள் உண்டு. தப்பனார் செய்த குற்றங்களுக்காக அவருடைய

குழந்தைகள் கண்டங்களை அனுபவிப்பது என்கிறது என்ன வியாபயமோ, ஈச்வராலுக்குத் தான் வெளிச்சம். என் தகப்பனார் செய்த அஷ்டகிருத்திபரங்களுக்காக, ஒரு குற்றமும் செய்யாத நான், தண்டிக்கப்படு சிறேன். அவருடைய வியாதி எனக்கு வந்துவிட்டது. என் மனம் எப்பொழுதும் சஞ்சலப்பட்டுக்கொண்டே விருந்தகின்றும், உண், உறங்கம், ஒன்றையும் நான் சரிவரக் கவனித்துக்கொள்ளாமல் விருந்ததாலும், என்னிடம் அவ்வியாதி சீக்கிரமாக வந்துவிட்டது. ஆனாலும் மென்ன, என் மனே வியாதியில் விருந்து சீக்கிரம் விமோசனம் அடைந்து விடுவேன். அம்மா, நான் போய் வருகிறேன். கடைசித் தடவையாக விடை பெற்றுக்கொள்ளுகிறேன். கோகுல்சங்க் வரும் வரை வில் விருங்கவேண்டிய அவசியமில்லை. கேஸமாகிறது” என்று சொல்லிக்கொண்டே, தன் துக்கத்திற் கடையாளமாக, ஒரு கடிதத்தில் தன் பெயரை எழுதி, நாற்புறமும் கறப்புக்கோடு கீழித்து, அக் கடிதத்தை கோகுல்சங்கின் தபாற் பெட்டிக்குள் போட்டு விட்டுப் போய்விட்டார்.

டாக்டர் போய்ச் சுற்று நேரத்திற்கெல்லாம் கோகுல் சுந்த வந்தான். தபாற் பெட்டியில் கடிதம் கிடங்ததால் அதை எடுத்தான். டாக்டருடைய எழுத்து என்று தெரிந்ததால், அவன், ‘நம்முடைய சந்தோஷமான வாழ்நாட்களில் கிவன் ஒன்றிலும் ஆசை யற்றவனுயும், சந்தோஷமே யில்லாதவனுயும், நம் வாழ்வில் ஒரு ‘சாமைபோல வந்து தோண்றி விருங்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டே, கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். உடனே திகைப்புற்றவனுப், “ஆ! கமலா, நம் டாக்டர் எழுதிவிருங்கும் கடிதத்தைப் பார்! இதன்ன விஸ்தை! இக் கடிதத்தின் தாதப்பியம்

என்ன? அவர் உண்ணிடம் ஏதாவதும் சொன்னாரா?"
என்று கேட்டான்.

கமலா:-ஆம், சற்ற ரோத்திற்கு முன் அவர் இங்கு வந்தார். தனக்கு ஏதோ வியாதி வென்றும், அதினால் இன்னும் ஒரு வாரத்திற்குள் தான் மரண மடைவது நிச்சய மென்றும், என்னிடம் சொல்லினிட்டு, ஸீங்கள் இல்லாததினால், உங்களுக்குத் தெரிவிப்பதற்காக இக் கடிதத்தை நம் தபாற்றியுட்டிக்குள் போட்டு விட்டு, இனிமேல் ஒரு வினாடி கூட இவ்வூரில் தாமதிக்க மாட்டே னென்று எண்ணிடம் கூறிச் சொன்னார்.

கோகுல்:-ஆகா! அப்படியா சமாச்சாரம்; ஜூயோ, பாவம்; நல்ல மனிதன்" என்று, தன் நண்பனுக்காக மிகவும் துக்கித்தான். இச்சம்பவம் சிகித்து இரண்டு, மூன்று தினங்களாயின. கமலாவுக்கு டாக்டர் வந்து பேசி விட்டுப்போனது முதல், மனதானது கலங்கிப் போய், பலவாறு சிந்தித்துக்கொண்டே யிருந்தது. தனிமையில் அதைப்பற்றி ஆராயலானான். 'என் கணவர் எனக்கு வேண்டியன யாவும் கொடுப்பது என்ன அதிசயம், என்று டாக்டர் சொன்னுமே; அதை போகித்துப் பார்த்தால், சரியாகத்தான் தோன்றுகிறது. என் அழுகுக்கும், தேகத்துக்கும், இச்சைப் பட்டுச் செய்கிறுவோ பொழிய, வேறு என்ன சிரேகம் இருக்கிறது? வேறு எதைப் பற்றியோ, எந்தப் பேச்சோ, என்னோடு சொல்கிறோ? இந்த வெட்கம் கெட்ட பிழைப்பும் ஒரு பிழைப்போ! இவரஸ்லாமல், வேலெரூரு மனிதன் கணவனுக வாய்த்திருந்தால், அவனும் இப்படியே செய்வான். இது லெண்ண ஆச்சரியம்?' என்று எண்ணினான். அப்படி வெண்டும்

பொழுதே, மனத்தில் ஓர் எண்ணம் உதித்து-
‘கணவன், நமக்கு ஏதாவது ஆபத்து சேரிட்டால்
(வில்லியம்ஸ் சட்டப்படி பிரியாதுகொடுத்தால்) அக்
குற்றங்களையெல்லாம், நமக்காகத் தானே மேற்போட
உக்கொண்டு செய்வர்’ என்கிற எண்ணம் உதிக்கவே,
கொஞ்சம் சமாதானம் ஆயிற்ற என்றாலும், அவனு
டைய மனம், இன்னும் சிற்தனையிலே ஆழந்திருந்தது.

அவள் இப்படி இருக்கையில், வேலைக்காரி வந்து,
“அம்மா, தங்களைப்பார்ப்பதற்காக வாசலில் ஒருவர் வந்தி
ருக்கிறார்.” என்றார்.

கமலா ‘என்னைப் பார்ப்பதற்காக யார் வந்திருக்கிறது ?
போக்கொல்லு, போ,’ என்றார்.

வேலைக்காரி திரும்பிவந்து, ‘அம்மா, அவருக்கு ஏதோ
மிகுந்த அவசரமான காரியமாம்; கட்டாயம் பார்க்கவேண்டு
மென்று சொல்லுகிறார்’ என்றார்.

அவள் சொன்னதிலிருந்து, வந்திருக்கிறவன் வில்லி
யம்ஸ்தான் என்று தெரிக்குகின்ட்டது. ஒன்றுக் தேரன்றுத
வளர்ய், சங்கடப்பட்டுக்கொண்டு, “போ, வரக்கொல்”
என்றார். சற்றுரோத்தில் வில்லியம்ஸ் வந்து சேர்ந்தான்.

கமலா:—சீ இங்கு ஏதற்காக வந்தாய்? மெதுவாகப்பேச.
என் கணவர் கச்சேரி அறையில் பாங்கி விஷயமான
கணக்குக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவருக்
குத் தெரியாமல், வந்த சமாசாரத்தை விரைவில்
சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போ.

வில்லியம்ஸ்:—(அலகுப்பத்துடன்) உங்கள் கணவர் வீட்டில்
இருந்தா வென்ன, எனக்கு ஒரு விஷய மல்ல.

கமலா:—உனக் கென்ன வேண்டும்? எதற்காக வந்தாய்?

வில்லியம்ஸ்:—ஒரு சமரச்சாரத்தை, இரண்டி லோன்று தீர்த்துக்கொண்டு போக வக்தேன்.

கமலா:—சனி, அதை சீக்கிரமாகச் சொல்லு, என்ன விஷயம்?

வில்லியம்ஸ்:—தங்கள் கணவரிடமிருந்து, இன்றைபதினம், என்னை வேலையிலிருந்து சீக்கியிட்டதாக உத்திரவு வந்துவிட்டது. இவ்விஷயம் ஒரு வேளை தங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.

கமலா:—ஆம், தெரியும்; நானென்ன செய்வேன்? என்னுலகடிய வரையில் சொல்லிப் பார்த்தேன்; ஒன்றும் பிரயோசனப் படவில்லை.

வில்லியம்ஸ்:—சனி, ஆனால் அவ்வளவு தானு?

கமலா:—என் கணவரின் கௌரதையைக் கெடுத்து விடாதே.

வில்லியம்ஸ்:—சீங்கள் கடன் பத்திரம் தயாரிக்காமலிருந்தால், நீங்கள் சொல்லுவது சரிதான். இப்பொழுதோ, கோருல்சங்கதே வலுகில் எனக்கு வேலை கொடுப்பதை, சீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.

கமலா:—அது ஒருக்காலும் கடவாது.

வில்லியம்ஸ்:—உங்களுடைய அறியாமையே அறியாமை! என் வேலையைத் திருப்பிக் கொடுக்கா விட்டால் வரும் கெடுதி இன்ன தென்று அறிய வில்லை போலும்.

இதோ, இனி வரப் போகும் பிரசண்டமாருதத்திற் கறி குறியாக, உங்களுடைய கணவருக்கு நான் ஒரு கடிதம் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன்.

கமலா:—சமரசாரம் எல்லாவற்றையும் எழுதியா?

வில்லியம்ஸ்:—ஆம்.



DBA000001315TAM

26 பொம்மைக் குடித்தனம்

கமலா :—(துரிதத்துடன்) அவருக்கு அக் கடிதம் சேராமலிருக்க வேண்டும். கிழித் தெறிக்கு விடு. எப்படி யாவது உன்னுடைய பணத்தைக் கடிய சீக்கிரத்தில் கொடுத்து விடுகிறேன்.

வில்லியம் :—அம்மா, அது முடியாது, ஒருக்காலும் முடியாது. நான் இவ்வளவு போதாகச் சொல்ல வில்லையா?

கமலா :—பணம் எவ்வளவு கொடுப்பது வேண்டும் என்கிற விஷயத்தைப் பற்றி சொல்ல வில்லையே. எவ்வளவு பணம் கேட்டிருக்கிறோம், அதைச் சொல். நானே கொடுத்து விடுகிறேன்.

வில்லியம் :—உங்களுடைய கணவனை ஒரு தட்டிடி கூடக கேட்டு எழுத வில்லை.

கமலா :—ஆனால், வேறு என்ன கேட்டிருக்கிறோம்?

வில்லியம் :—சீங்கள் கடன் வாங்கியதையும், பத்திரித்தில் மோசக கையெழுத்துப் போட்டதையும் தெரிவித்து, என் வேலையைத் திருப்பினங்க்குக் கொடாதபகுத்தில், மோசக கையெழுத்திற்காக விவகாரம் தொடங்கப் போவதாக எழுதியிருக்கிறேன். அதைப் பார்த்ததும், கோசுல் சந்த் உடனே என்னைக் கூப்பிட்டு, வேலையைக் கொடுத்து விடப் போகிறோர். இது நிச்சயம்.

கமலா :—அந்த மாதிரி ஒரு போதும் நடவாது. எது வந்தாலும் அனுபவிக்க, இப்பொழுது எனக்குத் தெரியம் வந்து விட்டது.

வில்லியம் :—ஒரு ஸ்திரீக்கோ அவ்வளவு தைரியம்! அதுவும் தங்களைப் போன்ற உன்னத ஸ்திரீயிலிருப் பவருக்கு!

கமலா :—சீயே பார்ப்பாய்!

வில்லியம்ஸ்:—ஆகா, எனிலென்று எண்ணினர் போதும் ஒருவரையும் காணுத, மனித சஞ்சாரமே அற்ற, அண்ட மாண் தீவிற்கு அனுப்பி விடுவார்கள்.

கமலா:—என்னிப் பயழுறுத்துகிறுயோ? உண்ணால் முடியாது.

வில்லியம்ஸ்:—என்னையும் உங்களால் பயழுறுத்த முடியாது. எண்ணு சியங்ற மட்டும் ஒருகை பார்த்து விடுகிறேன். சரி, நான் போய் வருகிறேன்.

வில்லியம்ஸ் வெளிச்சென்றவுடன், கமலா, அவன் எண்ண செய்கிற எண்று ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அவன் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு கடிதத்தை பெடுத்து, வாசல் சுவரில் மாட்டி யிருந்த தபாற் பெட்டிக் குள் போட்டு விட்டுப் போய் விட்டான். உடனே, கமலா, “ஹா!” எண்று பெருமுச்சு விட்டு, ‘நான் எண்ண செய் வேன்! கடிதத்தைத் தபாற் பெட்டிக்குள் போட்டு விட்டானே! அந்தக் கடிதத்தை எடுத்து விட்டா மென்றாலோ, பெட்டி கூட்டியிருக்கிறதே; சாகியோ, கணவரிட மிருக்கிறது. ஐபீயா, இதென்ன கஷ்ட மேற்பட்டு விட்டது! நாதா! இனிமேல் நம்மிருவருக்கும் மிகுந்த கஷ்ட மேற்படப் போகிறது;’ என்று, துயரத்தோடு பெருமுச்சுவிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அச்சமயத்தில், தற்கெயலாக, ஹஸி வந்து சேர்ந்தாள். அவள் கமலாவைப் பார்த்ததும், திகைப்படிடன், “கமலம்மா, நீங்கள் சிலங்களாக ஏதோ கவலையில் ஆழந்திருக்கிறீர்கள். என்னிடம் சொல்லக் கூடாதா? இவ்வளவு சிநேகமாயிருக்கும் என்னிடத்தில் கூடவா மறைக்க வேண்டும். எனக்கு மிகுந்த வருத்தமாயிருக்கிறது. தபவு செய்து எனக்குச் சொல்ல வேண்டும்’ எண்று, மிகுந்த வருத்தத்துடன் கேட்டாள்.

28 பொம்மைக் குடித்தனம்

கமலா:—உண்ணிடம் சொல்லாம் வென்ன? சொன்னால் தான் யாது பயன் என்று சொல்ல வில்லை; வேண்டு மானுல் சொல்லுகிறேன்” என்று, கடன் வாங்கினது முகல், வில்லியம்ஸ் கடிதம் தாபாற் பெட்டிக்குள் போட்டது வரையில், ஒன்றையும் விடாமலுமாறத்தான்.

வாலி:—அம்மா, இதை முன்னமேயே எண்ணிடம் சொல்லி விருந்தால், இவ்வளவு தூரத்திற்கு வராமல், அவனிடம் பேசி, சரிப்படுத்தியிருப்பேனே. சொல்லாமலிருந்து விட்டார்களே. ஆனாலும் மென்ன, இப்பொழுதே நான் அவனிடம் போய், இவ்விஷயங்களைப் பற்றிப் பேசி, அவன் அதைப் பற்றி ஒன்றும் செய்யாமலிருக்கும்படி சொல்கிறேன். நீங்கள், இன்று மாலை ஒரு விவாகத் திற்குப் போக வேண்டுமல்லவா? அதை ஒரு முகாந்தர மாகக் கொண்டு, தங்கள் கணவர் தபாற் பெட்டியைப் பார்க்காமல் யுக்கி செய்து, அந்த வீட்டிற்குப் போய் விடுங்கள்; நான், நீங்கள் திரும்பு வதற்குள் எல்லாம் சரிப்படுத்தி விடுகிறேன்.

கமலா:—நீ ஏன் வீண் முயற்சி செய்கிறீய? அவன் ஒரு முரடன். நீ சொல்லுவதை ஒரு பொருட்டாய் எண்ணு வானு? நீ ஒன்றும் அவன் வீட்டிற்குப் போக வேண்டாம்.

வாலி:—இன்லை, நான் சொன்னால் ஒருவேளை அவன் கேட்கக்கூடும். நீங்கள்தான் வெளியில் போகப்போகிறீர்களே. அவனியே இவ்விடம் வரவழைத்துப் பேச கிறேன்.

கமலா:—சரி, உன் இஷ்டப்படி செய்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே, “கமலா,” என்ற கூப் பிட்டுக்கொண்டே கோருவிசந்த வந்தான். “என்ன

பொம்மைக் குடித்தனம் 29

கமலா, உட்கார்ச்சிருக்கிறேயே; நாழிகை யாய்விட்டதே; அவர்கள் விட்டிற்குப் போசவேண்டாமா?" என்றான். "இதோ வங்குத்துவிட்டேன்" என்று, கமலா எழுந்தாள். கோகுல்சங்க், "தபால் வங்கிருக்கிறதோ வென்று தபாற்பெட்டியைப் பார்த்துவிட்டு வருகி ரேன்" என்றான். கமலா, அதைத்தடுத்து, 'நாழிகை யாய்விட்டது. மிரு பார்த்துக்கொள்ளலாம்' என்றான். 'ஆனால் சரி, சிக்கிரம் புறப்படு' என்றான். உடனே கமலா ஹஸியைப்பார்த்து, "நாங்கள் வரும் வரையில் விட்டிலேயே யிருங்கள்" என்று சொல்லி விட்டு, இருவரும் போய்விட்டார்கள். இவர்கள் சென்றவுடன், ஹஸி, வில்லியம்ஸாக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி, அவன் வருவதை எதிர்பார்த்தவளா யிருந்தாள். சற்று கோத்தில் வில்லியம்ஸ் வந்துசேர்ந்தான்.

ஹாஸி:—வாருங்கள், இவ்விடம் ஒருவரு மில்லீ; இப்படி உட்காருங்கள்.

வில்லியம்ஸ்:—உண்ணிடமிருந்து கடிதம் வந்ததினால் வங்கேன். என்ன விசேஷம்?

ஹாஸி:—உங்களுடன் அங்காவசியமான சில சமாசாகங்கள் பேசவேண்டி யிருக்கின்றன.

வில்லியம்ஸ்:—உண்மையாகவா! மிகுந்த அவசியமான காரியமா? இவ்விடத்தில் பேசலாமா?

ஹாஸி:—நான் நாலு குடிக்கு நடுவே வசிப்பதால், அவ்விடம் பேசவது சரியில்லை யென்று, உங்களை இவ்விடம் வரச்சொன்னேன். இவ்விட்டில் நடமிருவரைத்தனிர, இப்பொழுது ஒருவரு மில்லீ. வேலைக்காரர்க் கள்ளலா ரும் படுக்கப்போய் விட்டார்கள். கோகுல்சங்க், உற

30 பொம்மைக் குடித்தனம்

ஷினரோருவருடைய பாட்டுக்கச்சேரிக்கு, கமலம்மா வுடன் போயிருக்கிறார். வருவதற்குப் பண்ணிரண்டு மணி ஆகும்.

வில்லியம்ஸ்:—(உள்ளே சிரவேசித்துக்கொண்டே) கோகுல் சந்த இன்று பாட்டுக்கச்சேரிக்குப் போயிருக்கிறாரா? நிஜம்தானு!

வாஸி:—ஆம்! என் போகக்கூடாது?

வில்லியம்ஸ்:—என் கடிதத்தை அவர் பார்க்கவில்லை போலும்?
வாஸி:—அது கிடக்கட்டும். நாம் வந்த சமாசாரத்தைப் பற்றிப் பேசுவோம்.

வில்லியம்ஸ்:—நாம் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

வாஸி:—பேசுவதற்கு நிரம்ப இருக்கிறது.

வில்லியம்ஸ்:—அப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

வாஸி:—நீங்கள் என்னைப்பற்றிச் சரிபாக அறிய வில்லை போலும்.

வில்லியம்ஸ்:—அறியாம் வென்ன? ஒருவளை விவாகம் செய்துகொள்ளுவதாக வீண் ஆசைகாட்டி ஏமாற்றி விட்டவ என்று தெரியாதா, என்ன.

வாஸி:—நான் அதை மனப்பூர்வமாகச் செய்ய வில்லை.

வில்லியம்ஸ்:—மனப்பூர்வமாகச் செய்ய வில்லையா!

வாஸி:—என்னைப்பற்றி அப்படி எண் னுகிறிகளா?

வில்லியம்ஸ்:—அப்படியானால் உன் எண்ணத்தை அப் பொழுதே தெரிவிக்கிறதுதானே.

வாஸி:—எனக்கு அச்சமயம் எப்படி இருந்த தென்றும், நான் நிர்க்கத்தியாய் ஒன்றுமில்லாமல் ஆதரிப்பார்த்து இருந்ததும், என் வீட்டுக்கச்சிடங்களும், தங்களுக்குத் தெரிந்தவைதானே.

வில்லியம்ஸ்:—உண் பணக் கஷ்டத்திற்காகவோ, வேறு எதற்காகவோ, நீ என்னை சிராகரித்துவிட்டது முதல், எனக்கு சிரம்பவும் வருத்தம். கடைசியில் வேண்டா வெறுப்பாய் ஒருந்தியை மணக்கேதன். அவனும் நானு குழந்தைகளை விட்டு விட்டு, இறந்துபோய் விட்டாள். இப்பொழுது இன்னது செய்வ தென்று தெரியாமல், தத்தனித்துக் கொண்டிருக்கிறேன்.

ஹாஸி:—நானே, தனக்குத்தானே வேலை செய்துகொண்டு சாப்பிடுவதில் மிகுந்த வெறுப்புள்ளவளா யிருக்க முன். குழந்தைகளை வளர்க்கவேண்டும் மென்கிற ஆசையும், ஒரு புருஷதுக்கு ஒவ்வொரு செய்ய வேண்டும் மென்கிற எண்ணமும் இருக்கிறது.

வில்லியம்ஸ்:—நீ சொல்லுவதைப் பார்த்தால், நீ என்னை அங்கீகரிக்கத் தயாராக விருப்பதுபோலத் தோன்றுகிறதே. என்னுடைய துஷ்கிருத்தியங்களையும் என்னைப்பற்றி உலகம் எப்படி இகழ்கிறது என்று தெரிந்த பிறகுகூட, நீ என்னை ‘ சேசிக்கிறுயா ’?

ஹாஸி:—ஆம், நீங்கள் என்னைமணம்புரிந்திருந்தால், இம்மாதிரியான நிலைமைக்கு வந்திருக்க மாட்டார்க என்றும், கண்ணியம் வாய்ந்த மணிதர்களிலொருவராக இருந்திருப்பீர்க என்றும், நீங்கள் சொல்லுவதிலிருந்து தெரிகிறது. ஆம், அது நிஜந்தான். உங்களுடைய நற்குணத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. உங்களைப் பற்றின விஷய மெல்லாம் எனக்குத் தெரிந்திருப்பதாலும், இருவரும் பரஸ்ரம ஒருவரைப்பாருவர் நேசிப் பதினாலும், நாமிருவரும் இனிமேல் சேர்ந்திருப்போம்.

வில்லியம்ஸ்:—(ஆச்சரியத்துடன்) இது வாஸ்தவம்தானு? எனக்கும் இப்படிப்பட்ட சுக்தோஷ்காலம் வருமா? இதை நான் கிஞ்சித்தும் எதிர்பார்த்தே னில்லையே.

ஹாலி:—நீங்கள் சொல்லுவ தெல்லாம் இருக்கட்டும். நான் சொன்னது நடக்கவேண்டுமானால், நீங்கள் எனக் கொன்று செய்யவேண்டும்.

வில்லியம்ஸ்:—எதுவானும் செய்பத் தயாரா பிருக்கி ரேன்.

ஹாலி:—மிகவும் குதாகலத்துடனிருக்கிற ஒரு சதிப்பியை ஏன் வீணுப் மனவருக்தமடையச் செய்கிறீர்கள்?

வில்லியம்ஸ்:—ஓஹோ, சீ இதுதான் கேட்பா பென்று முன்னமேயே என்னிடைன். இதைச் சற்றாகேத் திற்குமுன் சொல்லியிருந்தால் சரியாக முடிந்திருக்குமே. நான் கடிதமெழுசி, கோகுலசங்கினுடைய தபாற்பெட்டியில் போட்டுவிட்டேனே, என்ன செய்கிறது?

ஹாலி:—இன்னும் அக்கடிதம் பெட்டியிலேயேதா விருக்கிறது.

வில்லியம்ஸ்:—ஓஹோ? அதுதான் கோகுலசங்கத் தமாஸா கப் பாட்டுக்கச்சேரிக்குப் போயிருக்கிறார்.

ஹாலி:—இவர்களுக்குக் கெடுதி செய்வதைப்பற்றிக் கண்ணும் கருதக்கூடாது. முற்றிலும் மறந்தனிட வேண்டும்.

வில்லியம்ஸ்:—சரி, கடிதம் இன்னும் பெட்டியிலேயே யிருப்பதால், கோகுலசங்கத் வரும்வரையில் இவ்விடத்திலேயேயிருந்து, கடிதக்கைத்த திருப்பிக்கொடுக்கும்படி கேட்டு வாங்கிக்கொள்ளுகிறேன்.

ஹாலி:—அது ஒன்றும் முடியாத காரியம்: ஒருக்காலும் நடவாது. ஸீர் இக்ஷன்மே வீட்டிற்குப்போய், அத்தகடன் பத்திரத்தை ஒரு கவரில் போட்டு ஒட்டி, கமலா பாயினிடம் அனுப்பிவிட வேண்டும்; பண்டதை அவர்

கள் ஒருபோதும் மோசம்செய்ய மாட்டார்கள். இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, வெளிப்புறம் வண்டிவரும் சப்தம்கேட்க, ஊலி, அவணைப்பார்த்து, “நீங்கள் சீக்கிரம் இவ்விடம்விட்டுப் போய்விடுக்கள்; அவர்கள் வந்துவிட்டார்கள்போ விருக்கிறது. நீங்கள் விட்டுப் பின்பக்கமாகப் போக்கள்” என்றார்கள்.

வில்லியம்ஸ்:—‘நீ சொல்லுகிறபடியே போய் தெருப்பக்கம் வந்து உங்க்காகக் கார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்று போய்விட்டான்.

சிறிது நேரத்தில் அவர்களிருவரும் உள்ளே வந்தார்கள். கோகுல் சந்த, ஊலியைப் பார்த்து, “அம்மா வந்தனம், உங்களுக்கு மிகவும் நாழிகையாய் விட்டது. எங்களுக்காக வெகு நாழிகை காத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று சொல்லி விட்டு, உடுப்புக்களை களைவதற்குப் போய் விட்டான்.

ஹாலி:—கமலம்மா, நீங்கள் கவலைப்பட வேண்டாம்; எல்லாம் சரியாக முடிந்து விட்டது. பத்திர விஷயத்தைப் பற்றிக் கணவனிடம் சொல்லி விடுக்கள்.

கமலா:—நான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவே மாட்டேன்.

ஹாலி:—கடிதத்தினால் தெரிந்து விடுமே.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கோகுல் சந்த உள்ளே வந்து விட்டான். உடனே ஊலி கமலாவினிடம் விடை பெற்றுச் சென்றார்கள்.

கோகுல்:—கமலா என்ன ஒரு மாதிரிபா யிருக்கிறாயே? சிரமமாயிருக்கிறதோ?” என்று கேட்டுக்கொண்டே கொத்துச்சாவியை எடுத்துக்கொண்டு வாசற்பக்கம் போனான்.

கமலா:—இரவில் வேலைசெய்யப் போகிறீர்களா? என்ன!

கோதுல்:—இல்லை தபாற்பெட்டி நிறையக் கடிதங்கள் வங்கிருக்கின்றன. காலையில் வர்த்தமானப் பத்திரிகை போடுவதற்குப் பெட்டியில் இடமில்லையாகையால், அக்கடிதங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு வருகிறேன். (வெளியில்போய் அக்கடிதங்களை யெல்லாம் கையில் எடுத்துக்கொண்டுவந்து) இதோபார், எவ்வளவு கடிதம் வந்திருக்கின்றன! கண்ணே, வா, நாம் படுக்கைக்குப் போவோம்.

கமலா:—வந்தனம், எனக்கு உடம்பு சரியாகவில்லை. அதனால், நான் தனிமையில் நித்திரை செய்ய விரும்புகிறேன்.

கோதுல்:—சரி, அப்படியே செய், என் அருங்கிளியே; நன்றாக நித்திரை செய்; நன்றாக சிரமபரிகாரம் செய்து கொள். நீ தான் உன் அறையிலேயே யிருக்கப் போகிறே என்கிறேயே. அதனால் நான் என் கடிதங்களை யெல்லாம் பார்க்கிறேன்.”

கடிதங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு கதவை மூடிக் கொண்டு கோதுல்சந்த் போனான்.

கமலா:—(பைத்தியம் கொண்டவள் போல இருட்டில் அங்கு மின்கும் கைகளால் தடவி வழியைப் பார்த்துக் கொண்டு, தன் கணவனின் தலைப்பாகைத் துணியை எடுத்து முகத்தை மூடிக் கொண்டு, துக்கம் நெஞ்சடைக்க, தனக்குத் தாணே சொல்லிக் கொள்ளுகிறேன்.) ‘நாதா, இனி மேல் உங்களைப் பார்க்க மாட்டேன். இல்லை, எப்பொழுதும் இல்லை!’ என்று சொல்லிக் கொண்டே தன் போர்வையால் தேக முழுவதும் மூடிக் கொண்டு, பின்னும் பிதற்றுகிறேன்.

“என் குழந்தைகளைக் கூட பார்க்கப் போவதில்லை!-நிஜமாகவா-ஆம்! இனி மேல் பார்க்கப் போவதில்லை!—ஏல்லதிற் காகப் பணம் வாங்கப் போய் தீ-வு-க்-கா, த-ஷ்-ணி-மே-லா-ஏற்றுகிறது-ஆ! ஐயோ, கையில் இப்பொழுது கடிதத்தை எடுத்திருக்கிறோர்—இதோ, படிக்கிறோர்! நாதா, வந்தனம், போய் வருகிறேன். அருமைக் குழந்தைகளே, போய் வருகிறேன்!”—என்று சொல்லிக் கொண்டு வெளிக் கூடத்திற்கு வருகிறோன்.

அச்சமயம், கோகுல்சந்த் ஒரு கடிதத்தைக் கையில் பிரித்து எடுத்துக் கொண்டு, துரிதமாகக் கதவைத் திறக்கு கொண்டு வருகிறார்கள்.

கோகுல்:—கமலா!

கமலா:—ஆ!

கோகுல்:—கமலா, இக்கடிதம் இன்னதென அறிவாயா?

கமலா:—ஆம், நான் அறிவேன்; என்னைப் போக விடுகள், நான் போகிறேன்.

கோகுல்:—(அவள் முன்தாண்யைப் பிடித்துக் கொண்டு) எங்கே போகிறோ?

கமலா:—(தன் தலைப்பை அவன் கையிலிருந்து இழுத்துக் கொண்டே) நீங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டாம்.

கோகுல்:—(தமிழாற்றத் துடன்) உண்மைதானு! நான் இதில் படிப்பது நிஜமாயிருக்குமா? திகில்லையச் செய்கிறது.

இராது, இருக்கவே இருக்காது. இது நடந்திராத காரியம்.

கமலா:—இல்லை, அக் கடிதம் உண்மைதான்; ஏனெனில், இவ்வுலகத்தி லுள்ள யரவற்றிற்கும் மேலாக நான் தங்களை நேசித்தேன்?

கோதுல்:—உன் பேறதமையான வார்த்தைகள் இப் பொழுது வேண்டியதில்லை.

கமலா:—(அவர் கிட்டச் சென்று) நாதா!—

கோதுல்:—தெளர்ப்பாக்யமானவளே, நீ என்னசெய்தாய்?

கமலா:—என்னைப் போக விடுங்கள்; எனக்காகத் தாங்க

ளொன்றும் அனுபவிக்க வேண்டாம்; உங்கள் மேல் யாதொரு பொறுப்பும் வேண்டாம்; நான் எங்காவது சென்று விடுகிறேன்.

கோதுல்:—மூடமே, வீண் அகங்காரம் கொள்ளாதே. (கூடத்தின் கதவைத் தாளிடுகிறேன்) எனக்கு இப் பொழுது நீ யாவற்றையும் விரித்துரைக்க வேண்டும். நீ செய்திருக்கிறது இன்னதென் றநிவாயா? எனக்குப் பதில் சொல்லு? நீ என்ன செய்தாய்?

கமலா:—(நேராக நின்று கொண்டு முகத்தில் கோபம் விளங்கச் சொல்லுகிறார்) ஆம், இப்பொழுது தான் நான் நன்றாக அறிகிறேன்.

கோதுல்:—(உலாவிக் கொண்டே) என்னைத் திடுக்கிடச் செய்கிறது! இந்தபத்து வருடங்களாக—என்னுடைய சந்தோஷத்துக்கும், கர்வத்துக்கும் முக்கியமாயிருங் தவள்—ஒரு வேஷதாரி—பொய் சொல்பவள்—அது மாத்திரமா!—இவைகள் யாவையும் விடக் கெட்டவள்.— மிகுந்த குற்றம் செய்த ஒரு குற்றவாளி; இதை விட வேறு என்ன வேண்டும்!—ஜீயோ, வெட்கம்! மிகுந்த அவமானம்.

(இவற்றை பெல்லாம் கேட்டுக் கொண்டு ஸ்தம்பித் தவளாய் ஒன்றும் பேசாமல் அவனைதிரில் நிற்கிறார்) கோதுல்சந்த இன்னும் இடத் துரைக்கலானான் : “இந்த மாதிரியாக வருமென்று முன்னுட்டே என்னினேன்:

ஏணனில், உன் தகப்பனுரின் நடத்தையைப் பற்றியே; அவர் ஒரு மாதிரி மஜுஷ்யர், அவரும் இம் மாதிரி, சில தப்பு தண்டர செய்ததாக, அவர் இறந்த பிறகு கேள்விப் பட்டேன். தகப்பனுர் குணம் பெண்ணிற்கு வராமலிருக்க வேண்டுமே யென்று, பயப் பட்டேன். நான் பயந்ததுக் கேற்றுப் போல், இப்பொழுது சீ செய்திருக்கிறோம்.

கமலா:—ஆம்.

கோதுல்:—என் னுடைய சுந்தோஷங்க ளௌலாவற்றையும், நீ அழித்து விட்டாய். எனக்கு வருங்கால நன்மையையும், நீ நாசம் செய்து விட்டாய். அதை நினைக்கவே பயமாயிருக்கிறது! அதர்மத்திற் கஞ்சாத ஒருவன் கையில், நான் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அவன் என்னை என்ன வேண்டுமானாலும். செய்யலாம். அவன் இஷ்டப்பட்டதை யெல்லாம் என்னைக் கீட்க லாம். அவனுடைய இஷ்டம் போல எனக்கு எவ்வித மான கட்டளை வேண்டுமானாலும் இடலாம். நான் அவைகளுக் கெல்லாம் கட்டுப்பட வேண்டியவனுமிருக்கிறேன். யோசனை யற்ற ஒரு ஸ்தீயின் செய்கை யினால், என் வாழ் நாள் முழுவதும் துக்கக் கடலி லேயே மூழ்கியிருக்க வேண்டும்.

கமலா:—நான் எங்காவது சென்று விடுகிறேன்; நீங்கள் சுவாதினமா யிருக்கலாமே.

கோதுல்:—போதும், உனது புதகி; வீண் வார்த்தையாடாதே. உன் பிதற்றலே பிதற்றல். சீ போய் விட்டால் மிகவும் நல்லது வந்து விடுமோ? அனுவளவு மில்லை. அவன் ஒல்லாரிடமும் தாறுமாருகச் சொல்லுவான். அது மாத்திரமா, நீ செய்த காரியத்தில் நானும் உடங்கையாயிருந்த தாகச் சொல்லுவான். இதைக்

கேட்ட ஜனங்கள், நானும் குற்றத்தில்சேர்ந்தவனுகவும், நீ போன்றதற்குக் கூட நான் தான் காரண மென்றும், என்னுவார்கள். நீ இவ்வளவு தூரம் செய்தது போதும். நீ வீட்டை விட்டுப் போய், அது வேறு அவமானம் எனக்கு உண்டாக்காதே. நாமிருவரும் விவாகம் செய்து கொண்டு இவ்வளவு நாட்கள் சேர்ந்திருந்ததற்கு, இப்பொழுது நீ என்ன செய்திருக்கிறோய் தெரியுமா?

கமலா:—(மேதுவாக) ஆம் தெரியும்.

கோதுல்:—இப்பொழுது நான் விபரீதமான செய்கைகளைச் செய்ய வேண்டும். தனிரி, நாமிருவரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும். என்ன மூடி வேண்டியிருக்கிறது? போர்வையை எடு; எடு போர்வையை; நான் சொல்லுவதைக் கவனி. நான் இப்பொழுது அவனைச் சாந்தப்படுத்த ஏதாவது வழி தேட வேண்டும். இச் சமாசாரத்தை ஒருவரும் அறியாமலிருக்கும்படி செய்ய வேண்டும். இனிமேல் உனக்கும் எனக்கும் முன் போலில்லாமல், அனேகவித மாறுதல்கள் ஏற்படும். ஆனால் நீ இவ் வீட்டிலேயேதா விருக்கவேண்டும். வெளிக்கு மாத்திரம்புருஷன், பெண்சாதீனன் ருதெரிய வேண்டுமே மொழிய, வீட்டில் முன் போல இருக்கக் கூடாது. குழந்தைகளை நீ எப்படி வளர்ப்பாய்? உன்னை கட்டிக் குழந்தைகளை எப்படி விடுகிறது? நான் மிகவும் அருமையாக என்னியவள்.—மிகவும் ‘அன்பித்தவள்.’—இன்னமும், அ.....ன.....டு.....இல்லை, இல்லை. எல்லாம் முடிந்துபோய் விட்டது. இந்த கஷணத்திலிருந்து, சங்தோஷ மென்பதே இருந்ததோ, இல்லையோ வென்று போய்விடும். உனக்கும், எனக்கும்

இதுடன் முடிக்குவிட்டது.” என்ற கோகுலசந்த இன்னும் பலவாறு சரமாரியாய் பொழிந்து கொண் டிருக்கும் பொழுதே, வாசற்பக்கம் மணிச்சத்தம் கேட்கிறது.

கோகுல்:—(திடுக்குற்று நாக்குழும்) அதென்ன? இரவில் இங்நேரத்தில் யார் வருகிறது? ஒரு வேளைஅவனு யிருக்குமோ? கமலா, நீ ஒளிந்துகொள்ளு, உடம்பு அசெளக்கிய மென்று சொல்லு. (இதைக் கேட்ட நும் கமலா ஸ்மரணையற்று நிற்கிறான். கோகுலசந்த போய்க் கதவைத் திறக்கிறான்).

வேலைக்காரி:—ஓயா, அம்மாவுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.

கோகுல்:—“அதை இப்படிக் கொடு” என்று கடிதத்தை வாங்கிக்கொண்டுக் கதவைத் தாளிட்டுவிட்டு, கடிதத் தைப் பார்ப்பதற்குள், “ஆம், அவனிடத்தினிருந்து தான் வந்திருக்கிறது. நீ அதைப் பார்க்கக்கூடாது. அதை நானே படிப்பேன்.”

கமலா:—சரி, படியுங்கள்.

கோகுல்:—(விளக்கண்டை போய், படிக்க முயல்கிறான்) இதைப் படிக்கக் கூட முடியவில்லையே! நம் இருவரை யும் நாசம் செய்வதற்கு வந்திருக்குமோ இது? இல்லை, சரியாகப் பார்க்கிறேன். (என்று கடிதத் தின் உறையைக் கிழித்து, கடிதத்தின் சில வரிகளைப் பார்த்துவிட்டு, அதினுடன் வைத்திருந்த மற்றொரு கடிதத்தைப் பார்க்கிறான்; உடனே சந்தோஷத் தோடு, “கமலா!” என்கிறான். அவன் ஒன்றும் பேசாமல், அவன் முகத்தையே உற்று நோக்குகிறான்.) கமலா! இரு,—நான் மறுபடியும் படித்து

விட்டுச் சொல்லுகிறேன். ஆம், சரிதான், அது உண்மைதான், கமலா, நான் தப்பித்துக் கொண்டேன்.

கமலா:—நானே!

கோகுல்:—நீயும்தான், நாமிருவரும் தப்பினேன். இதோ பார்! உன்னுடைய பத்திரத்தை உனக்குத் திருப்பி அனுப்பி யிருக்கிறேன். தவிர, தான் செய்ததைப் பற்றி அனுதாபங் காட்டி, பச்சாத்தாபப் படுவதாக வும், அவ்வுடைய வாழ்நாளில் ஒரு சந்தோஷமான மாறுதல் ஏற்பட்டிருப்பதாகவும், எழுதி யிருக்கிறேன். எப்படி யானாலும் மாகுக, நாம் தப்பினேன். கமலா! இனிமேல் உனக் கொன்றும், ஒருவராலும் செய்ய முடியாது. ஓ! கமலா, இப்பொழுது நம்மிருவருக்கும், இப்பாதிரி துவேஷத்தையும், துக்கத்தையும் உண்டாக்கின இக்கடித்ததை அழித்துவிடுகிறேன். இதோ பார்! (என்று சொல்லிக்கொண்டே அப்பாத்தி ரத்தையும், 'கடித்ததையும், துண்டு துண்டாக்கிடுத்து, அங்கு எரிந்து கொண்டிருக்கும் கணப்பில் போட்டுவிட்டு, அது எரிந்து சாப்பலாகுப்பவரையில் பார்த்துக்கொண் டிருந்துவிட்டு) கமலா, நம்மைப் பிடித்த சனியின் தொலைந்துவிட்டது” என்றார்கள்.

கமலா:—அப்பாடா! இந்த மூன்று தினங்களாக நான் பட்டபாட்டை யாரே கூறிவர்.

கோகுல்:—என் அருமைக் கமலா, நான் சொன்ன யாவற்றையும் மறந்துவிடு. சற்று முன் நடந்த பயங்கர மான எண்ணங்கள், வார்த்தைகள், யாவையும் கணவு போல் மறந்துவிட்டு, நாம் சந்தோஷக் கூச்சஸ் போட வேண்டும். நமது கஷ்டம் தீர்க்குவிட்ட தென்று, உனக்குத் தோன்றவில்லையா? இதென்ன! உண்

முகம் சரே வென்று மாறுதலைடகிறது? என்ன, என் அருமைக் கமலா, நான் உண்ணை மன்னிக்க வில்லை யென்று என்னுகிறுயா? கமலா, என் அன்பே, நான் உண்ணமயாய், ஆணையிட்டுச் சொல்லுகிறேன், உண்ணை எல்லாவற்றிலும் மன்னித்துவிட்டேன். இது சத்தியம். சீ எதற்காகச் செய்தா யென்று, நான் அறி வேன். என்மீதிருந்த அன்பினால் தான் செய்தாய்.

கமலா:—அது உண்ணமயே, முக்காலும் உண்ணம்.

கோதுல்:—என்மீதிருந்த பிரியத்தினால் தான் செய்தாய், ஆனால், இது சரி, இது தப்பி என்று பார்ப்பதற்கு, உனக்குப் படிப்பும் ஊகழும் போதவில்லை. அது என் குற்றம்தான். ஜினிமேல், உனக்கு யாவும் நான் கற்பிக்கிறேன். போனது போகட்டும். என் மனது கலவர மடைந்த சமயத்தில் சொன்ன அந்தக் கட்டு சொற்களை யெல்லாம் மறந்துவிடு. நான் உண்ணை மன்னித்தேன்.

கமலா :—நீங்கள் மன்னித்ததற்காக அழிரங் கோடி வந்தனம்.” (என்று சொல்லிவிட்டு, வலதுபக்கத்தறைக் குள் போகிறோன்.)

கோதுல்:—(உள்ளே போய்ப் பார்த்து) அங்கே என்ன செய்கிறோ?

கமலா:—(உள்ளே யிருந்து கொண்டே) நல்ல உடைகளையும், ஆபரணங்களையும் களைந்து வைக்கிறேன்.

கோதுல்:—சரி, செய். உனக்கு மிகவும் களைப்பா யிருப்பதால், இளைப்பாற விரும்புகிறோய்போலும். உன் மனப் தத்தனித்துப் போயிருக்கும்; அதையும் சாஞ்தப் படுத்திக்கொள். ஒன்றுக்கும் கவலைப்படாதே. கமலா இதென்ன படுக்கைக்கு ஏன் போக வில்லை? உன்

42 பொம்மைக் குடித்தனம்

சாமான்களை யெல்லாம் சரிவர வைத்துக்கொள்ளுகிறாயா, என்ன?

கமலா:—ஆம், இப்பொழுது என் சாமான்களை யெல்லாம் மாற்றிக்கொள்ளவேண்டும்.

கோகுல்:—எதற்காக? இரண்டில் நடுங்கியில், இந்நேரத்திலேன் செய்யவேண்டும்!

கமலா:—இன்றிரவு நான் தூங்கப்போவ தில்லை.

கோகுல்:—ஆனால், என்ன செய்யப் போகிறப், என் அருமைக் கமலா?

கமலா:—(தன் கடியாரத்தைப் பார்த்துவிட்டு) இன்னும் அப்படி வெகு நாழிகை ஆகவில்லை. இப்படி உட்காருங்கள். நாமிருவரும் பேசவேண்டியது கொஞ்சம் இருக்கிறது. (என்று சொல்லிவிட்டு மேசையின் ஒரு பக்கத்தில் உட்காருகிறான்.)

கோகுல்:—கமலா, இதென்ன உன் முகம் வேறுபட்டிருக்கிறது?

கமலா:—சிறிதுநேரம்தான் உங்களோடு பேச வேண்டியிருக்கும்.

கோகுல்:—(மேசையின் எதிர்ப்பக்கத்தில் உட்காருகிறான்) கமலா, சீ என்ன, என்னைப் பயமுறுத்துகிறாயா? நீ என்ன செய்கிறோயென்று எனக்குப் புரியவில்லையே!

கமலா:—என்னைப்பற்றி உங்களுக்குப் புரியாமலிருப்பது இன்றிரவு தான். நான் உங்களைப்பற்றி இரறிரவுக்கு முன் அறிந்து கொள்ளவில்லை. நான் பேசவதற் கிடையில், பேசாதேயுங்கள். நான் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருக்க விரும்புகிறேன். இதுதான், கடைசியாக நம் வியவகாரங்களைத் தீர்த்துக் கொள்ளுகிற நான்.

கோதுல்:—நீ சொல்லுவதின் தாத்பரியம் புரியவில்லையே?

கமலா:—(சிறிது நேரம் மொன்மூர் யிருந்துவிட்டு) இம் மாதிரி நாமிருவரும் உட்கார்ந்து பேசவது, இதுதான் முதல் தடவை.

கோதுல்:—அதென்ன?

கமலா:—நமக்கு விவாகமாகி, ஏறக்குறைய, பத்து வருடங்களாகின்றன. நாமிருவரும் ஏதாவது முக்கிய மாண விஷயத்தைப்பற்றிப் பேசினதுண்டா?

கோதுல்:—முக்கியமான விஷய மென்கிறுயே, அதின் அர்த்த மென்ன?

கமலா:—இந்தப் பத்து வருடங்களாக—நாமிருவரும் சேர்ந்திருக்க ஆரம்பித்தது முதல்—முக்கியமான எந்த விஷயத்தைப்பற்றி யேனும், யாதொரு வார்த்தையும் நாம் பேசினதே வில்லை.

கோதுல்:—என் கச்சேரி விஷயமான சங்கதிகளைப் பற்றி யெல்லாம், உனக்குச் சொல்லுவதில் ஏதாவது லாபம் உண்டா? உனக்கு வீண் கவலைகளை யெல்லாம் சொல்லுவானே என்று சொல்ல வில்லை.

கமலா:—கச்சேரி விஷயங்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல வில்லை. வேறு விஷயத்தைப்பற்றியும் பேசின தில்லை.

கோதுல்:—என் அருமைக் கமலா! அதனால் உனக்கு ஏதா கிழும் நன்மை யுண்டா?

கமலா:—நான் முதலில், தகப்பனுராஹும், பிறகு உங்களா ஹும் மதியீன ஓருக்கப்பட்டேன்.

கோதுல்:—என்ன! நாங்களிருவருமா! இவ்வுலகில் எங்களிருவரைத் தவிர, வேறு யார் உண்ணே ‘அன்பிக்க’ப் போகிறார்கள்.

44 பொம்மைக் குடித்தனம்

கமலா:—(தலையை ஆட்டிக் கொண்டு). நீங்கள் என்னை ஒரு நானும் ‘அண்பிக்க’வில்லை; என்மேல் ஆசையிருந்த தால், அதை ஒரு சந்தோஷமாக மாத்திரம் என்னினி வீர்கள்.

கோதுல்:—நான் கேட்பது நீ சொல்லுகிறது தானு?

கமலா:—நான் சொல்லுவது முற்றிலும் உண்மை. சிறிய வளாய், பிறந்தகத்தி விருந்த பொழுது, தகப்பனார் சொன்னாதையே செய்துகொண்டிருக்கிறேன். அவர் என்னை ஒரு விளையாட்டுப் பொம்மையைப் போல நடத்துவார். நான் என்னுடைய பொம்மைகளுடன் விளையாடுவது போல, அவர் என்னுடன் விளையாடுவார்; பிறகு உங்களுடன் வசிப்பதற்கு வந்தேன்.—

கோதுல்:—நம்முடைய விவாகத்தைப்பற்றி யெல்லாம் இப்பொழுது பேசுவானேன்?

கமலா:—நீங்கள் உங்களுடைய வழிகளுக்குத் தகுந்தாற் போல, என்னை ஏமாற்றினீர்கள்.

‘சொன்னாதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை’ என்கிற மாதிரி, நீங்கள் சொல்லுகிறபடி யெல்லாம் இருக்கிறேன யொழிய, நான் சுயமாக ஒரு காரியமும் செய்ய வில்லை. ஒன்றையும் அறியாமல், குதுகலமாக இருக்கிறேன யொழிய, கிஞசித்தும் புத்தி யென்பதே இல்லாதவளா யிருக்கிறேன். என் பிதாவும், நீங்களும், எனக்கு மிகுந்த தப்பிதம் செய்து விட்டார்கள். என்னுடைய முற்போக்கைப் பற்றி நான் அனுவேதம் அறியாதது, உங்களுடைய தப்பிதம் தான்.

கோதுல்:—என்ன, நீ மிகவும் நன்றியற்றவளா யிருக்கிறீய?

கமலா, இங்கே நீ சந்தோஷமா யிருக்கவில்லையா?

பொம்மைக் குடித்தனம்

45

கமலா:—நான் சந்தோஷமாய் எப்பொழுது மில்லை; நான் மிகவும் சந்தோஷமா யிருப்பதாக எண்ணிக் கொண் டிருந்தேன். யோசித்துப் பார்க்கையில், உண்மையில் அப்படி யில்லை.

கோகுல்:—நீ சந்தோஷமாக வில்லையா?

கமலா:—இல்லை, குதுகலமா யிருந்தேன். நீங்கள் எப் பொழுதும் என்மேல் ஆசையோடுதா னிருந்தீர்கள். ஆனால், நம் வீடு, எனக்கு ஒரு விளையாட்டு அறை யைத் தவிர, வேறு ஒன்று மில்லை. நான் உங்களுடைய பொம்மைப் பெண்டாட்டியாக இருந்தேன். பிறக்க வீட்டில் தகப்பனுரின் பொம்மைக் குழந்தையாக விருந்தேன். என் குழந்தைகள், என்னுடைய பொம்மைகள். நீங்கள் என்னுடன் விளையாடும் பொழுது, அதை ஒரு பெரிய வேட்க்கையாக எண்ணினேன். நம் முடைய விவாகத்தைப்பற்றி இதுதான்.

கோகுல்:—நீ சொல்லுவதில் கொஞ்சம் உண்மை யிருக்கிறது. அதை நீ வீணாகக் கண்டபடி அதிகப்படுத் திசீச் சொல்லுகிறேய். ஆனால், இனிமேல், வருங்காலத்தில், மாறுதலா யிருப்போம். விளையாட்டுக் காலம் ஆய்விட்டன; படிப்பினையை ஆரம்பிக்க வேண்டும்.

கமலா:—யாருடைய படிப்பினை? என்னுடையதா? குழந்தைகள் ஏதை ஏற்றுவதா?

கோகுல்:—என்னுடைய பிரியமான கமலா, கேள்: இருவர்களுடையவும் தான், உண்ணுடையவும், குழந்தைகளுடையவும்.

கமலா:—ஜீயோ! அது ஒருக்காலும் முடியாது. என்னைச் சரியாகப் படிப்பித்து, உங்களுக்குத் தகுந்த பளையாகச் செய்து கொள்ளுவதற்கு உங்களால் முடியாது.

கோகுல்:—நீ அப்படியும் சொல்லுவாயா?

46 பொம்மைக் குடித்தனம்

கமலா:—நான்—எப்படி, எ...ன்—அல்ல, உங்களுடைய குழந்தைகளை வளர்ப்பதற்கு, அருகதையாவேன்.

கோதுல்:—கமலா!

கமலா:—நீங்களே சற்று நேரத்திற்கு முன், ‘உன்னை நம்பிக்குழந்தைகளை எப்படி வளர்க்க விடுகிறது?’ என்று சொல்ல வில்லையா?

கோதுல்:—ஏதோ, கோபத்திற் சொன்னேன்.

கமலா:—வாஸ்தவம் தான், நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. நான் அந்த வேலைக்கு அருகதையற்றவள் தான். நான் முதலில் எனக்கு வேண்டியவற்றைக் கற்றுக்கொள்ள முயலவேண்டும். அவ் விஷயத்தில் எனக்கு நீங்கள் உதவி செய்யவரல்ல. அதை நானு கவே செய்துகொள்ள வேண்டும், அவ் விஷயமாக நான் இப்பொழுதே உங்களை விட்டுப் பிரியவேண்டும்.

கோதுல்:—(கிடுக்கிட்டு) நீ என்ன சொல்லுகிறீப்?

கமலா:—என்னைப் பற்றியும், மற்ற விஷயங்களைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளுவதற்கு, ஏகாங்கியாக, தனித் திருக்க வேண்டும். அக் காரணத்தினால், இனிமேல் உங்களோடு இருக்க முடியாது.

கோதுல்:—கமலா! கமலா!

கமலா:—இவ்விடத்திலிருந்து இப்பொழுதே நான் போக வேண்டும். இந்த இரவை ஹாஸியினுடைய வீட்டில் கழிப்பேன்;—

கோதுல்:—உனக்குச் சித்தப்பிரமை பிடித்திருக்கிறது. அதனால், நீ சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீ போகக்கூடாதென்று, நான் கட்டளையிடுகிறேன்.

பொம்மைக் குடித்தனம் 47

கமலா:—இனிமேல் எதைப்பற்றியும் எனக்குக் கட்டளை பிடுவது போயோசன மில்லை. எனக்கு என்னென்ன வேண்டுமோ, அவற்றை யெல்லாம் நானே செய்து கொள்ளுவேன். இப்பொழுது தாகிலும், இதற்குப் பிற காகிலும், உங்களிடமிருந்து நான் ஒன்றும் எடுத்துக் கொள்ளப் போவ தில்லை.

கோதுல்:—என்ன பைத்தியம் இது!

கமலா:—நானைக்கு நான் என்வீட்டிற்குப் போகவேண்டும். என் வீடாவது, நான் பிறந்த இடத்தைப்பற்றிச் சொல்லுகிறேன். அவ்விடம் போய்த்தான், நான் என்னசெய்கிறது என்பதைப்பற்றி யோசிக்கவேண்டும். அதற்கு, அதுதான் தகுந்த இடம்.

கோதுல்:—என்ன, தாழுமாறும் உளறகிறும். கண், தலை தெரியாத, மதிகெட்ட ஸ்கிரீயாக விருக்கிறும்!

கமலா:—ஆம், இனிமேல் சிஞ்சித்தாவது புத்தியை அடைவதற்குப் பிரயத்தனப் படுகிறேன்.

கோதுல்:—உன் கணவீனையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு, வேறுவீடு என்ன வைத்திருக்கிறது? ஜனங்கள் என்ன சொல்லுவார்க் களன்பதை, நீ அறிய வில்லை.

கமலா:—அதைப்பற்றி யெல்லாம் நான் சிந்திக்கவேயில்லை. எனக்கு எது முக்கியமோ, அதைப்பற்றி மாத்திரம் யோசிக்கப் போகிறேன்.

கோதுல்:—என்ன, தூக்கிப் பேரும்படியான வார்த்தை சொல்லுகிறும்? உனக்கு முக்கியமானதும், பயித்திர மானதுமான தர்மத்தை நீ அசட்டை செய்கிறூப்.

கமலா:—எந்த முக்யமான தர்மத்தைப்பற்றிச் சொல்லுகிறீர்கள்?

கோதுல்:—நான் அதை உனக்குச் சொல்லவும் வேண்டுமா? உன்னுடைய குழங்கைகளுக்கும், கணவதுக்கும் செய்யவேண்டிய கடமை, உன்னுடைய தல்லவா?

கமலா:—அவதப்போல முக்கியமானது, வேறென்று இருக்கிறது.

கோதுல்:—இதைவிட முக்கியமான தர்மம் வேறுயாது?

கமலா:—என் னுடைய காரியங்கள்.

கோதுல்:—நீ ஒரு தாயென்பதையும், மனைவி பென்பதையும் பற்றி, முன்னம் யோசித்துப்பார்; ஊரார் நகைக்கமாட்டார்களா?

கமலா:—நீங்கள் முன்சொன்ன வார்த்தைகளை யெல்லாம், இனிமேல் நான் நம்பப்போவ தில்லை. நானும் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ‘உலைவாயை மூடலாம், ஊர்வாயைமூட முடியுமா? ஊரார் சொல்லுவதை நான் பொருட்படுத்தப் போவ தில்லை.

கோதுல்:—கமலா, உனக்கு உடம்பு சரியா யில்லை, சித்தம் கலங்கியிருக்கிறது. உன் சித்தப் பிராந்தியினால், இப்படி யெல்லாம் பேசுகிற யென்று என்னுகிறேன்.

கமலா:—என்மனம் இன்றிரவு இருப்பதைப்போலத் தெளிவாக, என்றும் இருந்த நில்லை.

கோதுல்:—உன் னுடைய தெளிவான திடமனதுடன், உன் கணவதுக்கும், குழங்கைகளுக்கும் செய்யும் செய்கை இதுதானு?

கமலா:—ஆம்.

கோதுல்:—இன்னும் ஒரே ஒரு வார்த்தைத்தான் இருக்கிறது.

கமலா:—அதென்ன?

கோதுல்:—நீ இனிமேல் என்னை ‘அண்ணிக்க’ மாட்டாயா?

கமலா:—இல்லை, இப்பொழுதி விருந்து இல்லை,

கோதுல்:—உன் முழு மனதுடன் சொல்லுவாயா?

கமலா:—எனக்கு அதைச் சொல்லுவதற்கு மிகுந்த மன வருத்தமாகத்தா விருக்கிறது. நீங்கள் எப்பொழு தும் என்மீது தயவாகத்தா னிருந்தீர்கள்; ஆனால் வேறென்ன செய்வது? வேறுவழி யில்லை. நான் இனி மேல் உங்களை ‘அண்பிக்க’ முடியாது.

கோதுல்:—இதுவும் தெளிவான மனதுடனு சொல்கிறோம்?

கமலா:—ஆம், முழுவதும் உண்மையாகவும், தெளிவாகவும் தான் சொல்லுகிறேன். இந்த வீட்டில் இனிமேல் நான் இருக்க முடியாததும் அந்தக் காரணத்தினால் தான்.

கோதுல்:—உன்னுடைய பிரிபத்திலேனும், வேறு எவ்விஷயத்திலேனும், உனக்கு நான் ஏதாவது குற்றம் செய்தே வென்று, நீ சொல்ல முடியுமா?

கமலா:—ஆகா, அதற் கென்ன, தடையின்றி : இன்றைய இரவு ஆச்சரிய கரமான விஷயம் நடந்தபிற்கு தான், இவ்வளவு நாட்களாய்த் தங்களைப் பற்றி நான் எண்ணியிருந்தது தப்பு என்பது தெரிந்தது.

கோதுல்:—இன்னும் கொஞ்சம் விவரித் துரைத்தால் விளக்கும். நீ சொல்லுவது எனக்குப் புரியவில்லை.

கமலா:—நான், இந்தத் தப்பிதம் செய்ததே முதல், ஏதாவதொருநாள் இதைப்பற்றியவாதம் வந்தேதீரு மென்று எண்ணினேன். இந்த வில்லியம் கடிதத்தைத் தபாற் பெட்டியில் போட்டவுடன் நான் எண்ணின தென்ன வெனில், அந்த மனிதனுடைய கிபங்தனைகளை நீங்கள் அங்கீகரிக்க மாட்டார்களென்றும், அவனிடம் ‘இச்சமாசாரத்தை உலகம் முழுவதும் பகிரங்கப்படுத்து’ என்று சொல்லினிட்டு, அவன் அந்தமாகிரி செய்தபிற்கு.....

குழந்தைகளை நான் பார்க்கவேண்டாம். என்னைவிட நன்றாகக் கவனிப்பாரிடத்தில் அவர்கள் இருக்கிறார்களென்று நான் அறிவேன். நான் இப்பொழுதிருக்கும் நிலைமையில், அவர்களுக்குச் சிறிதும் சிரயோசனப் படுகிறவ எல்ல. இதோ, விட்டுச் சாவிகளை யெல்லாம் வைத்துவிட்டேன். இந்த விட்டுச் சாமான்கள் இருக்கிறது முதலியன, என்னைவிட வேலைக்காரிக்கு மிகவும் நன்றாகத் தெரியும். நான் போய் வருகிறேன்.

கோதுல்:—என்னப்பற்றியே நினைக்கமாட்டாயா?

கமலா:—உங்களையும், குழந்தைகளையும், இவ் விட்டையும் பற்றி, நொடிக்கு நாறு தரம் நினைப்பேன்.

கோதுல்:—கமலா, உனக்குக் கடிதம் எழுதலாமா?

கமலா:—கூடாது, கூடவே கூடாது.

கோதுல்:—ஆனால், சீயாவது எழுதுவாயா?

கமலா:—முடியாது.

கோதுல்:—உன் நூடைய செலவுகளுக்குப் பணமாவது அனுப்பராயா?

கமலா:—வேண்டுவே வேண்டாம், ஒரு அன்னியனுண உங்களிடமிருஞ்து, நான் ஒன்றும் பெற்றுக்கொள்ள மாட்டேன்.

கோதுல்:—கமலா, ஓர் அன்னியனைவிட ஜாஸ்தியாக ஒரு போது மிருக்க முடியாதா?

கமலா:—(தன் கைப் பெட்டியை எடுத்துக்கொண்டே) ஐ! மிகவும் அதிசயமான விழயம் நடந்தால்,—

கோதுல்:—அது இன்னதென எனக்குச் சொல்லு

கமலா:—நாமிருவரும் வேறு மாதிரியாக மாறவேண்டும்.
அந்த மாதிரியான விஷயம் நடக்கு மென்று, நான்
நினைக்கவே யில்லை.

கோதுல்:—ஆனால், அதை நான் நம்புகிறேன். அது எந்த
மாதிரியான மாறுதல் என்று சொல்லு.

கமலா:—நாம் இருவரும், ஒருவர் மனதை ஒருவர் அறிந்து
ஏக மனதாகப் போன்றதான், நம்முடைய விவாகம்
புனிதமாகும். (என்று சொல்லிக் கொண்டே போகி
ருள்.)

கோதுல் சந்த கன்னத்தில் கையூன்றினவனுப், வதோ
திகைப்புற்று உட்கார்ந்திருக்கிறான்; சந்துப் பொறுத்து:
“கமலா! கமலா!” என்று கூவகிறான். எழுந்திருந்து
அங்குமிங்கும் பார்க்கிறான்; ஆனால் எங்கும் அவளில்லை;
போய்விட்டான். கீழே வாசற் கதவு திறந்து மூடும் சப்தம்
கேட்கிறது. அதினால், வாசற் பக்கம் போனவள் நம்
கமலா தான் என்று, சொல்லவும் வேண்டுமோ?

முற்றிற்று.

பின்னுரை

கதாநாயகி (கமலா) :— இழதியில் வெறி கொண்டவள் போலாகி, கொண்டவளைன்றும் குழந்தைகளையும் விட்டு, சித்த விருத்தியைத் தேடித் தனியே புறப்பட்டுப் போகிறாரே, இது நடக்கக் கூடியதா, நியாயமா, என்ற கேள்வி, கதையைப் படிப்பவர் ஒவ்வொருவர் மனத்திலும் தோன்றும். எவ்வாறுக்கும் தன் மானமே மற்ற குணங்களுக்கு அடிப்படையாவது; அந்த அஸ்திபாரமே அகிரந்து, அதன்மேற் கட்டிய மனக்கோட்டை யெல்லாம் கணப்பொழுதில் இடிந்து விழுந்து விட்டால்; உரோஷமுள்ள பெண் ஒருத்தி, என்ன தான் செய்யமாட்டாள்? கமலாவுக்கு இனிச் சகம் கிடையாது; அவள் மனத்திற்கு நீங்கியதே யொழிய அவள் வாழ்க்கைக்கு விடிவு காலம் சட்டென ஏற்படாது, நடக்கக் கற்ற குழந்தை தலைமுக் கற்றதாம் தாயார் செய்த தவம் என்பது போல, புருஷருக்கு வாழ்க்கைக்கு துணியாய்க் குடித்தனத்தை வகிக்க வேண்டிய ஸ்திரிகளைப் “பேதை”யாகவும் “பாவை” யாகவும் வளர்த்து விடும் ஜனசமூகம் செய்த தவப்பள்ளே.

ஈர.